


PUDUKKOTTAI  
INFORMATION



புதுக்கோட்டைச்  
செய்தி




Vol. 1. Wednesday, the 15th October, 1947.

மலர் 1.

வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை 29வது புதன் கிழமை.

No. 3.

இதழ் 3.



**SRI BRIHADAMBAL CO-OPERATIVE BANK LIMITED,  
PUDUKKOTTAI.**

(ESTD. 1916)

Current, Savings, Accounts and all banking  
facilities afforded.

**FIXED DEPOSITS** 3%  
**FIXED DEPOSITS (SEASONAL)** 3½% for 6 months.

For further particulars apply to:—

**R. SRINIVASAGOPALACHARI,  
SECRETARY.**



வாஸனை மிக்க

வாஸன் காப்பிப் பவுடரை

வாங்கி யருந்தி

வாழ்க்கையில் இன்புர வாழுங்கள்



வாஸன்ஸ் காபி & Co.

**Pro - Moorthy & Co.,**

கீழ் ராஜ வீதி.



புதுக்கோட்டை.

**THE PUDUKKOTTAI MERCHANTS' BANK LTD.,**

(Incorporated in Pudukkottai State under the Indian Companies Act, 1913.)

PURELY

PUDUKKOTTAI CONCERN!

(Estd. 1947.)

**PUDUKKOTTAI.**

SHARE HOLDERS,

SUBJECTS OF THE STATE !!

**BOARD OF DIRECTORS.**

Messrs.

1. R. S. Manikkam Pillai, *Chairman.*
2. Hajee K. L, K. S. Muhamed  
Moideen Rowther.
3. M. K. Ganapathy Pillai.
4. M. S. Noor Muhamed Rowther.
5. M. S. Narayanaswamy Pillai.

Messrs.

6. N. Muniandi Pillai.
7. M. A. Veerappa Chettiar.
8. M. A. Palanivelu Pillai.
9. P. V. R. M. Kulandayan Chettiar,  
M. L. C.
10. K. M. N. Kumarappa Chettiar.

11. M. S. Ganapathy Pillai, M. L. C., *Managing Director.*

**T. R. Gopala Ayyar, B. A., B. L., Secretary.**

**ALL kinds of banking business undertaken.  
ATTRACTIVE TERMS!**

For particulars apply to.—

**THE SECRETARY.**

குறைந்த செலவு !

பண ராபம் !!

மண்ணெண்ணை ரேஷனில்

மண்ணெண்ணையை, அடுப்பு, குழுட்டி, ஸ்டெள முதலியவைகள் பற்றவிடுவதற்கு சேதப்படுத்தாமல் இருக்க அதிக காலம் உழைக்கக்கூடிய

ஆஸ்பெஸ்டாஸ் பயர் புரூப் வத்திகளை

உபயோகியுங்கள்.

- |   |                         |       |
|---|-------------------------|-------|
| 1 | நி. வத்தி பட்டைசைஸ்     | 0—4—0 |
| 2 | நி. வத்தி பட்டைசைஸ்     | 0—3—0 |
| 3 | நி. வத்தி ரவுண்ட்சைஸ்   | 0—2—0 |
|   | ஸ்டெள பற்றவைக்கும்வத்தி | 0—2—0 |

விறகு பஞ்சத்தை நீக்க

விடார் எலக்டிரிக் போர்டினர்

குக்கரை உபயோகியுங்கள்.

அடுப்பில் செய்யக்கூடிய எல்லா பதார்த்தங்களும், சீக்கிரத்தில், பாத்திரங்களில் கறி பிடிக்காமல் சுலபமாக செய்துகொள்ளலாம்.

விலை ரூ. 43—12—0.

கிடைக்கும்மடம்.—

(புதுக்கோட்டை ஸ்டேட்டுக்கு ஏஜண்டுகள்)

எக்ஸஸ் ரேடியோ ஸேல்ஸ் & ஸர்வீஸ்,

கீழராஜவீதி, புதுக்கோட்டை

விற்பனை ஏஜண்டுகள் தேவை.

பேப்பர் பிரிசுர்ஸ்

பேப்பர் வியாபாரிகள்

கீழ ராஜ வீதி,

புதுக்கோட்டை.

(Paper suppliers to the Govt. of Pudukkottai.)



எங்களிடம் எல்லா விதமான

பேப்பர்களும் ஸ்டேஷனரி சாமான்களும்

கிடைக்கும்.

பத்திரிகைகளுக்குத் தேவையான

நியூஸ் பிரிண்ட் பேப்பர்களும் கிடைக்கும்.

புதிய சரக்குகள் !

பலவித தினுசுகள் !!

புதுக்கோட்டை

கோவாபரேடிவ் ஸென்ட்ரல் க்ளாத்த் டிப்போ.

ஸமஸ்தானத்திற்கு மில் துணிகளையும் நூல்களையும் வரவழைத்து

விநியோகிக்க உரிமைகொண்டது.

இந்தியக் கம்பனிப் போர்வைகளும்

ஸ்திரீகளுக்குகந்த பட்டு தினுசுகளும் கிடைக்கும்.

6 கெஜ பட்டுச் சேலைகள் ரூ. 36-லிருந்து கிடைக்கும்.

விபரங்களுக்கு:—

எங்கள் வியாபார ஸ்தலத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

FOR THE  
BEST ELECTRICAL GOODS AND  
NOVELTIES, MACHINERY  
AND  
**RADIOS**

ENQUIRE AT  
**M/s. THE KARTIKEYAS LTD.,**  
ELECTRICAL ENGINEERS,  
EAST MAIN STREET,  
PUDUKKOTTAI.

**ரேஷன் கார்டு  
உள்ளவர்களுக்கு**

போலிக்கார்டுகளையும் இறந்தவர்களுடைய  
கார்டுகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  
கொடுத்துவிடுங்கள்.

உங்களுக்குரிய  
அளவுக்கு மட்டும் பங்கீடு பெற்றுக்கொள்ளுங்கள்.

குற்றச்சாட்டுக்குள்ளாகவேண்டாம்.

உணவுப்பஞ்சத்தை  
நீக்க உதவி செய்யுங்கள்.

வினம்பர இலாகா பிரகாரம் 1.

**புதுக்கோட்டைச் செய்தி**

மாத வெளியீடு

பிரதி இங்கிலீஷ் மாதம் 15௨

வெளிவரும்

சந்தா விபரம்.

வருஷம் ஒன்றுக்கு ரூ. 3.

தனிப்பிரதி விலை அரை 4.



**பப்ளிஸிடி ஆபீஸர்,**  
புதுக்கோட்டை.

**“ ஓரியண்டல் ”**

கைப் இன்ஷூரென்ஸ்

மோட்டார், தீவிபத்து முதலிய எல்லா  
இன்ஷூரென்ஸ் செய்யவும்.



**V. ராமஸ்வாமி,**

ஏஜெண்டு,

வடக்கு ராஜவீதி, புதுக்கோட்டை.



**“ நாஷனல் ”**

ஸேவிங்ஸ் ஸ்டீபிண்டுகள்

ஒவ்வொருவரும் தூ. 15,000-க்கு வாங்கலாம்  
முழுவிபரங்களுக்கும்.

தமிழ் டைப்ரைடர்களுக்குத் தகுந்த இடம்.

# 'GIDIA BUILDINGS'

EAST MAIN STREET, PUDUKKOTTAI.


*A buyer's opportunity to discover the wide range of products  
manufactured in Pudukkottai.*

*All types of :—*

Household equipment furniture,  
Clothing,  
Jewellery,  
Silverware,  
Diamonds,  
Precious Stones,  
Gold ornaments of various designs and other light  
industries.

Awaiting your kind visit to our showrooms in East Main Street,  
Pudukkottai.

## GIDIA INDUSTRIES LTD.,



**'ஸல்பஸ்' (SULFAZ) ரேடியோ**

5 வால்வ் A. C.

மற்றும் ரேடியோ சாமான்கள்  
ஒலிபெருக்கிக் கருவிகள்  
வாங்குவதற்கும் ரிபேர்கள் செய்வதற்கும்  
ராம் ரேடியோ சர்வீஸ்

கீழாஜ வீதி, புதுக்கோட்டை.

மதுரை

மெர்கண்டைல் பாங்க் லிமிடெட்.

தலைமை ஆபீஸ்; புதுக்கோட்டை ஆபீஸ்,  
மதுரை. கீழ் 2-ம் வீதி.

பிராஞ்சுகள்:—சென்னை (128, நயினியப்ப நாயக்கன்  
செரு, பி. டி.) தல்லாகுளம் (மதுரை), புதுக்  
கோட்டை, அருப்புக்கோட்டை, சிவகாசி,  
பரமக்குடி, திண்டுக்கல், திருமங்கலம் அண்டு  
காஞ்சீபுரம்.

யூ ராஃப்கடூர்

K. M. S. லெக்ஷ்மணய்யர்—சேர்மன்.

செலுத்தப்பட்ட மூலதனம் ... ரூ. 5,00,000.  
ரிஸர்வ் நிதி ... ரூ. 50,000.

நடைமுறை ரூ. 80,00,000-க்குமேல் கரண்ட்  
அக்கவுண்ட் வட்டி ரேட் ½% சேவிங்ஸ் பாங்க்  
கணக்குகளுக்கு 2½% வீதம் வட்டி  
கொடுக்கப்படுகின்றது.

சீசன் டிபாசிட்கள் 6—9 மாதங்களுக்கு  
3% வட்டி விகிதம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

S. வெங்கடராமன், B. Sc. (com.)

C. A. I. B., காரியதரிசி.

K. பிரணதார்த்தி, எஜண்ட். புதுக்கோட்டை.

# PUDUKKOTTAI INFORMATION

“நயன் ஈன்று நன்றியயக்கும் பயன் ஈன்று  
பண் பிற்றலைப் பிரியாச்சொல்.”

*Wednesday, the 15th October 1947.*

Rates of subscription.

Rs. 3 a year.  
As. 4 a copy.

சந்தா விபரம்.

வருஷம் 1-க்கு ரூபாய் 3.  
தனிப்பிரதி அரை 4.



HIS HIGHNESS SRI BRIHADAMBA DAS  
RAJA RAJAGOPALA TONDAIMAN BAHADUR, RAJA OF PUDUKKOTTAI.

# PROCLAMATION

ISSUED BY

HIS HIGHNESS

SRI BRIHADAMBA DAS RAJA RAJAGOPALA TONDAIMAN BAHADUR.



*R. C. A-10-14086 of 47.*

WHEREAS, in the Proclamation issued by me on the occasion of my twentyfifth birthday, I have reviewed the course of constitutional reform in the State,

Whereas, in the said Proclamation I expressed my profound appreciation of the dignity and sense of responsibility with which the members of the Legislature have handled problems of common concern,

Whereas the advent of Indian independence appeared to me to be an auspicious moment to give practical expression to my aforesaid appreciation, by starting the State on the road to Responsible Government,

Whereas, accordingly, I announced my intention to appoint and subsequently appointed to my Executive Council two members elected by the non-official members of the Legislative Council from among the elected members thereof,

Whereas in the said Proclamation I intimated my intention to further democratise the administration, and

Whereas the new status attained, by the country, the hopes and aspirations to which it has given rise, and the new opportunities of service it has opened up, all point to the desirability of establishing Responsible Government in the State, I hereby direct and ordain as follows:—

1. That a Constituent Assembly composed of 20 members of whom 16 will be elected on the basis of adult suffrage, and the other four will be the Diwan, and the two popular Ministers and one nominated by Government to



represent the minority or other special interests, be summoned by the Diwan who will be the President of the Assembly with all convenient dispatch, to draft a constitution and submit it for my approval; the State Vakil will be the Secretary of the Assembly and he will have the right to speak in the Assembly but not the right to vote; and

2. That the Constituent Assembly so constituted do devise and formulate a constitution providing for the establishment of full Responsible Government in the State and for the formation of a Council of Ministers from among the elected members of the Legislature, who will act on the principle of joint and collective responsibility and aid and advise me on all matters connected with the administration, except those relating to

- (a) The Ruler, the Ruling House, the Succession to the Throne, the Privy Purse;
- (b) Devasthanams;
- (c) The protection of the legitimate rights and interests of minorities;
- (d) Residuary powers and emergency powers in the event of a breakdown of the constitution.

3. It is my wish that the new constitution should come into being as early as possible and, to this end, I have already issued orders to my Diwan to take in hand at once the preparation of electoral rolls, the delimitation of constituencies and other incidental matters, so that the Constituent Assembly may enter on its labours at a date not later than twelve months from now. The preparation of a census of all the adults of the State is, doubtless, a matter which will necessarily take much time, but I hope and trust that, with the co-operation of all concerned, the electoral rolls will be ready within nine months from this date and the Constituent Assembly will start work by 1—10—1948. It is my earnest desire that the new constitution should be ready before the end of the next year, so that the elections to the new

Assembly may be held and full Responsible Government may be in working order early in 1949. Full Responsible Government is the goal which we have set before our eyes, and I have no doubt that all my subjects will appreciate the need to quicken the pace of the proceedings so that the goal which they and I equally hold dear may be attained with the least possible delay. I would, therefore, appeal to them to join in the early completion of the task which will now be undertaken and help to usher in a new era in which all will unite in a common endeavour to bring about the progress and prosperity of all my subjects and the greatest happiness of all classes of them.

NEW PALACE, }  
PUDUKKOTTAI. }

RAJAGOPALA TONDAIMAN,  
*Raja of Pudukkottai State.*

---

## NOTES OF THE MONTH

---

The outstanding event of the month was the Proclamation issued by His Highness on the 27th September. There is only one word to describe it and that is, epoch-making. That His Highness had definitely made up his mind to speed the State on the path of Responsible Government was evident to those who were watching the signs. In July, His Highness indicated his intention to appoint to his Council two Ministers elected by the non-official members of the Legislative Council from among those returned by the electors. And he followed up his intention in act. His Proclamation of July last held a very clear hint of bigger things to come, but very few could have anticipated that they would come so soon. It is agreed on all hands that the Proclamation now made is at once big and generous, with no mental reservations of any kind. The Proclamation has been acclaimed with enthusiasm, and we all look forward to the date when the reforms announced by His Highness will be in active operation.

\*

\*

\*

\*

Comment has been made that the reforms now announced could be brought into force much sooner than the date indicated in the Procla-

mation. It is evident that if that were at all possible, it would be done. Since His Highness has decided that a Constituent Assembly should be called on the basis of adult suffrage, it would be extremely difficult, if not actually impossible, to prepare the rolls, preliminary and final, which would involve the delays consequent upon adjudication of claims and objections, within a shorter time than what has been provided. After the rolls are prepared, the elections should be held and after the elections, the Constituent Assembly should meet. The 1st of October 1948 cannot, therefore, be said to be an unreasonably distant date for the Constituent Assembly to meet. The drafting of a constitution is no easy matter. The underlying principles and the details will have to be discussed and expressed in clear and unambiguous language and this cannot be done with any degree of satisfaction in less than three months. These considerations should make it clear that the elections on the basis of the Constitution to be drafted by the Constituent Assembly cannot be held earlier than 1949.

\*

\*

\*

\*

It is said that a few people fear that the Diwan and the present Ministers will be continued in office even after the new Constitution comes into force. There is nothing in the Proclamation to give rise to such fears. When the new Constitution comes into force a Ministry will have to be formed from among the elected members of the Legislative Council, as is being done in all countries where the executive is responsible to the legislature.


\*

\*

\*

\*

Mahatma Gandhi's birthday was celebrated with great enthusiasm in the State. The organisers of the 'Ahila Baratha Charka Sanga Kadhi Vastralaya' had arranged a function in the Town Hall. Mr. F. G. Natesa Ayyar presided, and Janab Khan Bahadur P. Khalifullah Sahib, Diwan, unveiled a portrait of Mahatmaji, subscribed for by the public. The portrait itself has been excellently executed by Mr. L. Ganesa Sarma of Bharat Studio, as a labour of love. Mr. V. Shanmugham Chettiar, First Minister, opened the Khadi Exhibition. Mr. F. G. Natesa Ayyar expressed the satisfaction felt by the public at the Proclamation issued by His Highness, and said that no further proof was required of the place



BY COURTESY—BHARAT STUDIO. PUDUKKOTTAI.

which Mahatmaji held in the minds not only of the people but of His Highness and of the State. The presence of the Diwan was a guarantee that the great ideals of the Congress would inspire and animate the administration of the State. The Diwan expressed how gratified he was at the honour accorded to him and hoped that the great ideals for which Mahatmaji stood would continue to inspire the people of the State. He took the opportunity to announce to the assembled audience His Highness' decision to withdraw the Public Safety Bill as he thought that there would no longer be any need to take special measures like those provided by the Public Safety Bill. The issue of the Proclamation rendered the withdrawal very appropriate and the Diwan looked forward to the hearty co-operation of all classes of people to implement the Proclamation.

\* \* \* \*

Mr. F. G. Natesa Ayyar distributed the prizes to the winners in the Charka competition, details of which are published elsewhere in this issue. His Highness was pleased to give a donation of Rs. 200 for the award of prizes to the winners from the Harijans and Scheduled classes in the competition.

\* \* \* \*

Mr. V. Shanmugam Chettiar in opening the Khadi Exhibition said that the Government welcomed criticism from all quarters and were ready to sympathetically consider the views presented to them for examination.

\* \* \* \*

A big procession was organised that evening by various Associations in the Town in which Mahatmaji's portrait was taken round the city in a decorated carriage drawn by 64 bulls. This was followed by a meeting in the *Tilak maidan* under the presidency of Mr. A. Vaidyanatha Ayyar of Madura. Mr. A. Vaidyanatha Ayyar welcomed the Proclamation issued by His Highness and congratulated the people of the State on the fact that His Highness had granted responsible Government in ready response to the popular wish. He told his audience that the reforms should be worked in a spirit of co-operation and that any suggestions which were considered necessary should always be made to His Highness and his Government.

We are glad to announce that Rao Saheb M. Paramasivam Pillai, Councillor, who was suddenly taken ill and was operated upon for gastric trouble is improving in health. He has our best wishes for a speedy recovery.

\*

\*

\*

\*

The non-gazetted Government Officers of the State have formed themselves into an Association [at a meeting held for the purpose on the 3rd of October. They elected the office-bearers and passed certain resolutions and rules for the guidance of the Association. Mr. Muhammad Hussain B. A., Tahsildar of Tirumayyam, was elected President, Mr. K. Panchapagesa Ayyar M. A., L. T., was elected Vice-President, Mr. S. Ramachandra Ayyar M. A., B. L., was elected Secretary and Treasurer and 19 other members from various Departments were elected to the Board of Management. They have also informally decided to hold a regular election before December. The following resolutions were passed :

- “ 1. This meeting of the Non-Gazetted Government Officers of the State thanks the Darbar for their having granted recognition to the Association and expresses its wholehearted loyalty to His Highness the Raja and his Government, and its wish to serve the Darbar faithfully, loyally and with devotion as heretofore.
2. This meeting offers its grateful thanks to the Darbar for the bonus that they granted on the occasion of the Independence Day, to Non-Gazetted Government Officers drawing Rs. 175 and below and to pensioners drawing Rs. 87½ and below.
3. This meeting of the Non-Gazetted Government Officers resolves that a Conference of all the Non-Gazetted Government Officers in the State be convened on a suitable date before March 1948 to consider matters of common concern and to concert measures to ameliorate the condition of the Non-Gazetted Government Officers. The Managing Committee [is hereby authorised to collect subscriptions and donations therefor and to do all that may be necessary in this behalf.”

Rao Saheb V. Venkoba Rao who presided over the meeting, Messrs. J. Kosalram Naidu M. L. C., R. Srinivasaraghavachariar, Vice-Chairman of the Municipality and K. Panchapagesa Ayyar M. A., L T., Vice-Principal of the College, spoke a few words of advice on the occasion.

\*

\*

\*

\*

There was a Rover Crew Investiture followed by a Camp-fire in the Palace Grounds on the first of October at which His Highness was present. Large number of Scouters and Rovers had assembled and the arrangements which were in the hands of His Highness' brother Rajkumar Radhakrishna Tondaiman, Deputy Chief Scout, were excellent. The Scouters and Rovers spent a happy evening. His Highness made money presents to those who distinguished themselves on the occasion.

## KALAIMAGAL KALLOORI.

### KOPPANAPATTI.

*(By V. K. Rajagopala Ayyar).*

The Kalaimagal Kalloori is a special type of Residential Institution for girls in the village of Koppanapatti, 20 miles from the town, disseminating Tamil culture in this little State of ours—the only Tamil State in the whole of India.

If man is to rise to his full stature as a citizen and discharge his duties efficiently, he should try to acquire wealth of two kinds—material wealth necessary for his physical welfare and wealth of knowledge needed for his mental and spiritual growth. Every human being feels an urge to live and if he or she should live that life well, the acquisition of the wealth of knowledge becomes absolutely necessary.

There was a time when the importance of education for the women folk of the land was a subject of debate; but that time is fast disappearing. Recognising the need for women's education here, the State Government have been running a High School for Girls in the Town for the last so many years; but there was no separate Institution for girls worth the name in any other part of the State. It was given to Sri A. M. Meyyappa Chettiyar, the founder of the above Kalloori to satisfy this long-felt need by starting this Institution which harmoniously combines what is best in the old and in the new in the field of education, eschewing all things unsuited to the needs of the times.

This Institution started in September, 1935, with only seven girls on the pial of Sri. Chettiyar's house, has now grown to its present

dimensions under the fostering care of the founder and is rendering very useful service to the ladies of this land by spreading Tamil culture among them. It is no exaggeration to say that this Institution is an ornament, of which not only this Tamil State but also the whole of Tamil Nad may well be proud.

Here all subjects needed for general education, like Arithmetic, Science, History, Geography, Tamil, English and Domestic Science are taught up to the Third Form standard and then intensive training is given in the study of language and literature—both English and Tamil—up to the Vidwan Entrance Examination level in the “Kalaiselvi Class” and up to the Vidwan Preliminary Examination level in the “Kalaimani Class”. Vidwans of long experience, work here as Pundits and Kalaiselvi and Kalaimani Diplomas are issued to girls that successfully complete their course from this Institution on the basis of the recommendation of an Examining Board of which Pandithamani Kathiresan Chettiyar is the Chairman. Besides the languages and general-knowledge subjects, music, both vocal and instrumental, an essential accomplishment for girls, is taught in the school on Scientific lines and training in crafts like knitting, tailoring, cooking, etc., is given under expert guidance.

All education must aim at a harmonious development of body mind and soul and with this ideal before him, the founder has made ample provision for physical education in the School in as organised a manner as he has done for intellectual and moral education, by introducing drill, Kolattam, Kummi, games like Badminton and Ring Tennis and other play activities suited to girls.

The nobility and magnanimity underlying the work of the Institution is reflected in the beautiful building in which it is housed. The simple and elegant school house, the spacious Hostel, the model Dairy, the Teachers' quarters and the prayer hall with the marble statue of the Goddess of Learning, all provide ‘a feast for the eye’ and ‘a song for the soul’ and the founder's great capacity for planning is clearly seen in his extraordinary care for details in the construction and fitting up of the different blocks. Pictures of some of the parts of the building are printed separately.

The people of the State should feel really proud that such an Institution is in their midst and feel grateful both to Mr. Chettiyar and his most loyal wife Nachammai Achiar for their self-less devotion to the cause of female education in the Tamil Nad in running the Institution with an eye for efficiency and the well-being of the girls entrusted to their care. May God Almighty bless this centre of light and learning!



# தமிழ் பகுதி

## மாட்சி தங்கிய ஸ்ரீ பிரஹதம்பா தாஸ் ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் பஹதூர் அவர்கள் விடுத்த பிரகடனம்.

எனது 25-வது ஆண்டு நிறைவு தினத்தன்று நான் விடுத்த பிரகடனத்தில் சமஸ்தானத்தில் அரசியல் சீர்திருத்தப்போக்கை நான் விமர்சனம் செய்தும்,

மேற்சொல்லிய பிரகடனத்தில் பொதுமக்கள் சம்பந்தமான விஷயங்களை சட்ட சபை அங்கத்தினர்கள் கண்ணியத்துடனும், பொறுப்புடனும் கவனித்து வந்திருப்பதைப்பற்றி எனக்கு உள்ள நன்மதிப்பை வெளியிட்டும்,

சமஸ்தானத்திற்குப் பொறுப்பாட்சியைக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைத்தொடங்குவதின்மூலம் என்னுடைய மேற்கூறிய பாராட்டை உருவான முறையில் வெளிப்படுத்த இந்தியா சதந்திரம் டெரும் சமயம் சுபமான தருணமென்று எனக்குத்தோன்றியதனாலும்,

அதன் பிரகாரம் சட்ட சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களிலிருந்து அங்கத்தினர்களால் இருவரை தேர்ந்தெடுத்து மந்திரிகளாக நியமிக்க உத்தேசித்திருக்கிறேன் என்று சொல்லி அதன் பிரகாரம் இருவரை நியமித்தும்,

அந்தப்பிரகடனத்தில், அரசியல் நிர்வாகத்தில் ஜனநாயக முறையை அதிகப்படுத்தவேண்டுமென்ற என் அபிப்பிராயத்தை தெரிவித்துமிருப்பதில்,

மேலும், நாடு அடைந்திருக்கும் புதிய அந்தஸ்தும், அதனால் ஏற்பட்டிருக்கும் லக்ஷியங்கள், ஆவல்கள் அதிலிருந்து தோன்றியிருக்கும் சேவைக்கான புதிய சந்தர்ப்பங்களும், ஆகிய இவைகளை கவனிக்க சமஸ்தானத்தில் பொறுப்பாட்சியை ஏற்படுத்துவது விரும்பத்தக்கதென்று எனக்குத்தோன்றுவதால்

நான் இதன்மூலம் பின்வருமாறு ஆக்களை செய்கிறேன்.

1. வயது வந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 அங்கத்தினர்களும், திவானும், 2 பொதுஜன மந்திரிகளும், சிறுபான்மையோர் அல்லது மற்ற விசேஷ அக்கரைகளுக்குப் பிரதிநிதித்வம் அளிக்கும்

முறையில் கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்ட ஒருவரும் ஆக மற்ற நான்கு அங்கத்தினர்களும் சேர்ந்த மொத்தம் 20 அங்கத்தினர்கள் கொண்ட ஒரு அரசியல் நிர்ணய சபையை, அரசியல் திட்டம் ஒன்று ஏற்படுத்தி என்னுடைய அங்கீகாரத்துக்கு சமர்ப்பிப்பதற்காக சபையின் அக்கிராசனான திவான் கூடிய சீக்கிரத்தில் கூட்டவேண்டும். ஸ்டேட் வகீஸ் இந்த சபைக்கு காரியதரிசியாவார். சபையில் அவருக்குப் பேச உரிமையுண்டு. ஆனால் அவர் அதில் வோட் செய்ய பாத்தியமில்லை.

2. அப்படி அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை ஸமஸ்தானத்தில் பூர்ண பொறுப்பாட்சியை ஸ்தாபிக்கவும், சட்ட சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களிலிருந்து மந்திரிகள் சபையை அமைக்கவும் ஏற்பாடு உள்ளதான ஒரு அரசியல் திட்டத்தை வகுக்கவேண்டும். மந்திரிகள் சபை கூட்டுப்பொறுப்பு என்ற கொள்கையுடன் வேலை செய்து அடியிற்கண்டவை நீங்கலாக மற்ற நிர்வாக சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவி புரிந்து ஆலோசனை கூறவேண்டும்.

(ஏ) மன்னர், மன்னர் குடும்பம், பட்டத்திற்கு வார்சு, மன்னரின் வரவு, செலவு நிதி,

(பி) தேவஸ்தானங்கள்,

(ஸி) சிறுபான்மையோரின் நியாயமான உரிமைகளையும், அக்கரைகளையும் பாதுகாப்பது,

(டி) பாக்கிப்பட்ட அதிகாரங்களும் நிர்வாகம் சீர்குலைந்துபோகும் பகைத்தில், மன்னருக்குள்ள விசேஷ அதிகாரங்களும்,

இப்புதிய அரசியல் கூடிய சீக்கிரத்தில் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்பது எனது அவா. இன்று முதல் 12 மாதங்களுக்கு மேற்போகாத ஒரு காலத்திற்குள் அரசியல் நிர்ணய சபை அதன் அலுவல்களை ஆரம்பிக்க வேண்டி வோட்டர்களின் ஜாப்தா தயாரிப்பதையும் தொகுதிகளை நிர்ணயிப்பதையும், அதற்கு அனுசரணையான மற்ற விஷயங்களையும் உடனே மேற்கொள்ளவேண்டுமென்று திவானுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். ஸமஸ்தானத்திலுள்ள வயது வந்தவர்களின் ஜாப்தா தயாரிப்பது நாள்படக்கூடிய தானாலும் சம்மந்தப்பட்ட எல்லோருடைய ஒத்துழைப்பின் பயனாக இன்று முதல் 9 மாதங்களுக்குள் வாக்காளர்களின் ஜாப்தா தயாராகிவிடுமென்றும், அரசியல் நிர்ணய சபை 1948-ம் வருஷம் அக்டோபர் மாதம் 1-ந் தேதியிலிருந்து அதன் வேலையை துவக்கலாமென்றும் நான் நம்புகிறேன். புதிய அரசியல் திட்டம் அடுத்த வருஷம் முடிவுற்குள் தயாராகவேண்டுமென்றும், அதன்பின் புதிய சபைக்கான தேர்தல்கள் நடத்தி 1949-ம் வருஷ ஆரம்பத்தில் பூர்ண பொறுப்புள்ள அரசாட்சி அமுலுக்கு வரவேண்டுமென்பதும்

எனது தீவிரமான விருப்பம், பூர்ண பொறுப்பாட்சியே நமது லக்ஷியம். இந்த லக்ஷியத்தை நோக்கமாக வைத்து நடவடிக்கைகளின் போக்கை துரிதப்படுத்தி நாமெல்லோரும் ஒரு மனதாய் விரும்பும் லட்சியத்தை கூடிய சீக்கிரத்தில் மக்கள் அடையும்படிச் செய்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆகையால், இப்பொழுது மேற்கொள்ளப்போகும் வேலையை சீக்கிரமாகப் பூர்த்திசெய்வதில் கலந்துகொண்டு என்னுடைய சமஸ்தானப் பிரஜைகளுக்கு முன்னேற்றமும், சுபிக்ஷமும், எல்லா வகுப்பாருக்கும் மிகுந்த சந்தோஷமும் உண்டாகும் விதமாக வேண்டிய முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டு, ஒரு புதிய சகாப்தத்தைத் தோன்றுவிக்கும்படிக்கு உதவி செய்யும்படிக்கு எல்லோரையும் நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.

NEW PALACE,  
PUDUKKOTTAI.

} RAJAGOPALA TONDAIMAN,  
Raja of Pudukkottai.

### மாதக் குறிப்புகள்.

இம்மாதத்திய முக்கிய சம்பவம் மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் ஸெப்டம்பர் மாதம் 27-ம் தேதி விடுத்த பிரகடனம்தான். அதை விவரித்துக் கூறுவதென்றால் நமது சமஸ்தான சரித்திரத்திலேயே பெரிய சம்பவம் என்று சொல்லவேண்டும். நமது மன்னர் பொறுப்பாட்சி சர்க்காரை சீக்கிரத்தில் நிறுவவேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார்கள் என்பது அரசியல் மாறுதல்களைக் கவனித்துக் கொண்டு வருகிறவர்களுக்குப் புலப்படும். கடந்த ஜூலை மாதத்தில் நமது மன்னர்பிரான் சட்டசபையிலிருந்து உத்தியோகப் பற்றற்ற அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு மந்திரிகளை நியமிப்பதாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். அன்னரின் கருத்தைச் செய்கையிலும் செய்து காண்பித்தார்கள். ஜூலையில் வெளிவந்த பிரகடனத்தில் வருங்காலத்தில் அரும் பெறும் மாறுதல்களேற்படலாமென்று நிச்சயமாக அனுமானிக்க இடமிருந்தது. ஆனால் அவ்வித மாறுதல் இவ்வளவு சீக்கிரத்திலேற்பட்டு விடுமென்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எவ்வித மனத் தாழ்வுமின்றி எல்லோராலும் ஏக மனதாக, இந்தப்பிரகடனம் சீக்கிரத்தில் வெளிவந்ததென்றும், பெரிதென்றும் தாராளமனப்பான்மை கொண்டுள்ளதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பிரகடனம் ஆவலுடன் வரவேற்கப்பட்டது. மன்னர்பிரான் அதில் விடுத்துள்ள சீர்திருத்தங்கள் அமுலுக்கு வரும் நன்னடை எல்லோரும் எதிர்பார்க்கின்றோம்.

பிரகடனத்தில் வெளியிட்டிருக்கும் சீர்திருத்தங்களை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலத்திற்கு முந்தியே அமுலுக்குக் கொண்டுவரக்கூடும் என்று ஓர் குறையாக எடுத்துக்காட்டி வியாக்யானம் செய்யப்பட்டு வருகிறது. அது சாத்யமானால் சீக்கிரத்திலேயே வந்துவிடும் என்பது நிதர்சனம். மாட்சிமைதங்கிய மன்னர்பிரானின் விருப்பம் வயது வந்தவர்களுக்கு ஒட்டுரிமையளித்து அவர்களைக் கொண்டு ஓர் அரசியல் நிர்ணய சபையமைக்க வேண்டுமென்றிருக்கிறபடியால் வாக்காளர்களின் உரிமைகளையும் ஆக்ஷேபணைகளையும் குறிக்கப்பட்ட காலத்திற்குள் விசாரித்து பிரதம ஜாபிதாவையும் முடிவான ஜாபிதாவையும் தயார்செய்வது சிரமசாத்தியமான காரியம், ஏன் முடியாதகாரியமென்றே சொல்லிவிடலாம். வாக்காளர்களின் ஜாபிதா தயார் செய்தபிறகு தேர்தல் நடக்கவேண்டும். தேர்தலுக்குப் பிறகு அரசியல் நிர்ணயசபை கூடவேண்டும். அதனால் 1948-வரு அக்டோபர்மீ 1வ அரசியல் நிர்ணயசபை கூடுவது அனாவசியமான நீண்ட காலமென்று சொல்வதற்கில்லை. அரசியல் திட்டங்கள் ஏற்படுத்துவது சலபமான காரியமல்ல. அடிப்படைக் கொள்கைகளும் தத்துவங்களும் வாதிக்கப்பட்டு சந்தேகமற்ற முறையில் தெளிவான பதங்களைக்கொண்டு விதிகளமைக்கப்படவேண்டும். திருப்தியளிக்கும் முறையில் இதைச் செய்வதென்றால் மூன்று மாதத்திற்குக் குறைந்து செய்யமுடியாது. இவ்விதக் காரணங்களால் அரசியல் நிர்ணயசபையால் நிர்மாணிக்கப்படும் அரசியல் திட்டங்கள் 1949-ம்வருத்திற்கு முந்தி அமுலுக்கு வருமென்று சொல்வதற்கில்லை.

\*

\*

\*

\*

புது அரசியல் திட்டம் அமுலுக்கு வந்த பிறகும் கூட திவான் அவர்களும் தற்போதிருக்கும் மந்திரிகளும் அதிகாரத்திலிருப்பார்களென்று சிலர் சந்தேகிப்பதாகத் தெரிகிறது. அவ்வித எண்ணங்கொள்ளப் பிரகடனத்தில் ஒன்றுமில்லை. புதிய அரசியல் திட்டம் அமுலுக்கு வரும்போது சட்ட சபைக்குப் பொறுப்புள்ள நிர்வாகம் நிருவப்படும். மற்ற தேசங்களில் செய்வதைப்போல் சட்ட சபை அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் மந்திரி சபை அமைக்கப்படும்.

\*

\*

\*

\*

ஸமஸ்தானத்தில் மகாத்மா காந்தியின் பிறந்ததினக் கொண்டாட்டம் மிக்க உத்ஸாகத்துடனும் ஊக்கத்துடனும் கொண்டாடப்பட்டது. “அகில பாரத சர்க்கா சங்க காதி வஸ்திராலயத்தின்” பொறுப்பாளர்கள் டவுன் ஹாலில் இவ்விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள். ஸ்ரீமான் F. G. நடேச அய்யர் தலைமை வகித்தார். பொது ஜனங்களால் பொருளுதவித் தயாரிக்கப்பட்ட மகாத்மாஜியின் திருவுருவப் படத்தை, திவான்

ஜனாப் கான் பஹதூர் P. கலிபுல்லா ஸாஹிப் அவர்கள் திறந்து வைத்தார்கள். படமானது அன்புமேலீட்டால் பாரதஸ்டூடியோவைச் சேர்ந்த ஸ்ரீமான் ல. கணேச சர்மாவால் வெகு அழகாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. கதர் நூல் கண்காணியை முதல் மந்திரி ஸ்ரீமான் V. ஷண்முகம் செட்டியார் திறந்து வைத்தார்கள். ஸ்ரீமான் F. G. நடேச அய்யர், மன்னர் பிரானின் பிரகடனத்தைப் பொது மக்கள் திருப்தியுடன் வரவேற்பதாயும் இதற்கு மகாத்மாஜியை பொதுமக்கள் மட்டுமின்றி மாட்சிமை தங்கிய மன்னர்பிரானும் கவர்ன்மெண்டாரும் மனதிலிருத்திக் கொண்டிருப்பதே போதிய சான்றாகும் என்றும், திவான் அவர்கள் விஜயம் செய்திருப்பது காங்கிரஸின் மாபெரும் கொள்கைகளை ஸமஸ்தான நிர்வாகத்தில் புகுத்தியெழுப்புவதற்கு ஓர் உத்திரவாதமாகும் என்றும் தெரிவித்தார். திவான் அவர்கள், தனக்கு இச்சந்தர்ப்பத்தில் பெருமை கொடுத்ததிற்கு மெச்சுவதாயும் மகாத்மாஜியின் தத்துவங்கள் ஸமஸ்தான மக்களை இன்னும் உயர்த்துமென்று தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்கள். மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் பொதுஜனப் பாதுகாப்பு மசோதாப்படி பிரத்யேக நடவடிக்கைகளைக்கொண்டு இனி ஆவசியக மேற்படாது நினைப்பதால், பொதுஜனப் பாதுகாப்பு மசோதாவை வாபஸ் வாங்கத் தீர்மானம் செய்து விட்டார்களென்று அங்கு குழுமியிருந்தவர்களுக்கு திவான் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். பிரகடனம் விடுத்தது இம்மசோதா வாபஸ் வாங்கப் பெறாததற்காகியிருந்ததென்றும் பிரகடனத்தில் கூறியிருக்கும் சீர்திருத்தங்கள் அமுலுக்குவர எல்லாருடைய மனமார்த்த ஒற்றுமையை எதிர்ப்பார்ப்பதாகவும் சொன்னார்கள்.

நூல் நூற்றுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீமான் F. G. நடேச அய்யர் பரிசளித்தார்கள். இதைப் பற்றிய முழுவிவரமும் வேறிடத்தில் காணலாம். இப்போட்டியில் ஹரிஜனங்கள் வகுப்பிலிருந்தும் ஷெடியூல் வகுப்பைச் சேர்ந்தவர்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பதற்காக மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் ரூ. 200 தன்கொடையளித்துதகியுள்ளார்கள்.

\*

\*

\*

\*

கதர் நூல் கண்காணியைத்திறந்து வைக்கையில் ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் எல்லாவிடங்களிலிருந்தும் குறைகளைக் கேட்க கவர்ன்மெண்டார் வரவேற்பதாகவும் அவர்கள் பரிசீலனைக்கு விடப்படும் நோக்கங்களை இயக்கத்துடன் கவனிப்பதாகவும் சொன்னார்கள்.

\*

\*

\*

\*

அன்று அந்திப் பொழுதினில் அறுபத்தி நான்கு காளைகள் அடுத்தடுத்து பூட்டப்பட்ட அலங்கார ரதத்தில் மகாத்மாஜியின் திரு உருவப்படத்தை வைத்து நகரில் உள்ள சங்கங்களால் ஒன்று சேர்ந்து நடத்தப்பட்ட ஓர் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அதையடுத்து திலகர் மைதானத்தில் மதுரை ஸ்ரீமான் A. வைத்தினாதய்யர் தலைமையில் ஓர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமான் வைத்தினாதய்யர் மன்னர்பிரான் பிரகடனத்தை வரவேற்றுப் பேசி பொதுஜன ஆவலையொட்டி உடனேயே மன்னர் பிரான் பொறுப்பாணி வழங்கியதைப்பற்றி சமஸ்தான மக்களுக்கு வாழ்த்துச் செய்திகள் கூறினார். சீர்திருத்தங்கள் செய்வதில் யாவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் இது பற்றித் தங்கள் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் மன்னர் பிரானிடமும் சர்க்காரிடமும் எப்பொழுதும் சமர்ப்பிக்கவேண்டுமென்றும் தெரிவித்தார்கள்.

\* \* \* \*

வயிற்று நோய் சம்பந்தமாகச் சிகிச்சை பெற்று வரும் கவுன்ஸிலர் ராவ்ஸாஹிப் M. பரமசிவம் பிள்ளை தேகாரோக்யமடைந்து வருகிறார் என்பதைச் சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம். அன்றார் சீக்கிரம் குணமடைய எங்கள் நல்லாசிகளுரித்தாகும்.

\* \* \* \*

அக்டோபர் மீ 3உ சமஸ்தான கெஜட் பதிவில்லாத சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் சங்கம் நிறுவப்பட்டது. அன்று நடைபெற்ற கூட்டத்தில் சங்க விதிகளை ஏற்படுத்தி சங்க நிர்வாகஸ்தர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது திருமயம் தாலுகா தாசில்தார் ஜனாப் மஹமத் ஹுசேன் தலைவராகவும், ஸ்ரீமான் K. பஞ்சாபகேசய்யர், உபதலைவராகவும், ஸ்ரீமான் S. ராமச்சந்திர அய்யர், காரியதரிசி, பொக்கிஷதாராகவும், பல இலாகாக்களில் உத்தியோகம் வகிக்கும் 19 பேர்கள் நிர்வாக சபை அங்கத்தினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முறையான தேர்தல், வரும் டிஸம்பர் மாதத்திற்குள் நடத்தவேண்டுமென்றும் தீர்மானித்துள்ளார்கள். பிறகு இச்சங்கத்தை அங்கீகரித்ததற்கு ஈ-தர்பார் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் மன்னர் பிரானுக்கு தங்கள் மனப்பூர்வமான ராஜபக்தியைத் தெரிவித்தும், சுதந்திர தினக் கொண்டாட்டத்தை யொட்டி போனஸ் கொடுக்கப்பட்டதைப் பாராட்டியும், தங்கள் முன்னேற்றத்தைக் கருதி 1948-ம் வருஷம் மார்ச்சு மாதத்திற்குள் ஸமஸ்தானத்திலுள்ள எல்லா கெஜட் பதிவில்லாத சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் சேர்ந்து ஓர் மகாநாடு கூட்டவேண்டுமென்றும் அதற்குரிய அலுவல்களைச் செய்ய சங்க நிர்வாக சபை அங்கத்தினர்களுக்கு அதிகாரம் கொடுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்றைய கூட்டத்திற்கு தலைமை வகித்த ரால் ஸாஹிப் V. வெங்கோப ரால் ஸ்ரீமான்கள் கோசலராம நாயுடு, R. ஸ்ரீனிவாசராகவாச்சாரியார், K. பஞ்சாபகேசய்யர் இவர்கள் இச்சங்க சம்பந்தமாகச் சொற்பொழிவாற்றினார்கள்.

\*

\*

\*

\*

அக்டோபர்மீ 1-ம் தேதி அரண்மனை விளையாட்டு மாவீல் ஓர் திரிசாரண பிரவேசச் சடங்கும் அதையொட்டி ஓர் தீ-வட்டக்களியாட்டமும் நடைபெற்றது. அதற்கு மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் விஜயம் செய்திருந்தார்கள். அநேகம் சாரணப் படைத்தலைவர்களும் திரி சாரணர்களும் கலந்து கொண்டார்கள். இது சம்பந்தமான ஏற்பாடுகள் மன்னர்பிரானின் சகோதரர் 'டெபுடி பிரதம சாரணர்' ராஜ்குமார் ராதாகிருஷ்ணத்தொண்டமான் அவர்கள் பொறுப்பிலிருந்ததால் மெச்சத்தகுந்ததாயிருந்தது. அங்கு வந்திருந்தோர் யாவரும் அன்று மாலை இன்பமாகக் கழித்தார்கள். அன்றைய களியாட்டங்களில் தங்கள் திறமையைக் காட்டியவர்களுக்கு மன்னர்பிரான் நாணயப்பரிசுகள் வழங்கினார்கள்.

\*

\*

\*

\*

புதுக்கோட்டைத் தனித் தமிழரசர் தமது நாட்டின் குடிகளுக்குப் பொறுப்பாட்சி வழங்கிய பெருந்தகவைப் புகழ்ந்து பாராட்டும்

மங்கள வாழ்த்து.

(நா. கனகராஜய்யர், தமிழாசிரியர், அரசர் கல்லூரி, புதுக்கோட்டை).


நேரிசை வேண்பா.

1. விதுவைப் பொறுத்தாண்ட விண்ணோ னருளாற்  
புதுவைத் தமிழரசு பொற்பார்—புதுமைப்  
புகழ்ச்சி புனைய பொறுப்பாட்சி பூணும்  
நிகழ்ச்சி புனவாம் நிமிர்ந்து.
2. வெறுப்பாட்சி நாட்டில் மிகவே சிலவர்  
ஒறுப்பாட்சி பூண்ட துணர்ந்து—பொறுப்பாட்சி  
நல்கினான் பைந்தமிழி ஓடாளுந் தொண்டமான்  
வெல்குவான் யாவரையு மிக்கு.


## ஆசிரிய விருத்தம்.

3. அறத்தான் மலிந்த புதுவையினை யவனி தலத்தா ரொலாமறிப  
மறத்தான் மலிந்த பழங்குடியின் மரபு விளங்கவரு மன்னன்  
நிறத்தான் மதத்தாற் குலங்களினால் நிலைபரல் வரும்பல் வேற்றுமையும்  
அறத்தான் குடிக ளனைவருக்கும் அளித்தான் பொறுப்பா மாட்சியையே.
4. மடிகள் விழலர் அறிவறைகள் மருள்கள் தமக்கும் தெளிவருளும்  
அடிகள் அறிவர் சதாசிவனார் அருளின் படியே யறம்புண்ட  
நெடிய மரபின் தமிழ்மன்னன் நிறைசீர் இராஜகோபாலன்  
குடிகள் தமக்கே மனங்குளிரக் கொடுத்தான் பொறுப்பா மாட்சியையே.
5. புரட்சி பிறழ்ச்சி பலபுரிந்து புரவு பூண்பார் தகையெதிர்த்து  
மருட்சி வளரக் கலாம்வளர்த்து மணித்தர் விலங்கி னினமாகி  
வெருட்சி வெகுளி யிளிவரவு மிகவே படைக்கும் பெரும்பேற்றைத்  
தெருட்சி சிறப்பக் குடிகளுக்கே சேர்த்தான் பொறுப்பா மாட்சியையே.
6. கடமை யறிவார் சிலராகிக் கலக்கம் விளைப்பார் பலராகி  
மடமை வளரும் உலகத்தே மனத்தை யுருக்கும் செயல்புரிந்தே  
உடைமை சிறந்தார் சிலர்தம்மை உடைமை யிலாதார் வெருவண்ணம்  
படைமை தெளிந்த பழங்குடியோன் படைத்தான் பொறுப்பா மாட்சியையே.
7. கல்லா ரெனினும் பெருஞ்செல்வம் காணு ரெனினும் பெருநிலைமை  
புல்லா ரெனினும் புதுவையினிற் பொருந்துங் குடிமை யுடையாரேல்  
எல்லார் தமக்கும் உரிமையுள தெனவே தமிழர் தனிமன்னன்  
சொல்லா விசைத்துச் செயலியைக்கத் துணிந்தான் பொறுப்பா மாட்சியையே
8. கடவுண் முனிவர் சதாசிவனார் கருணை மழையின் பெருக்கோடும்  
மடவர் வளரா நாடெனமுன் வளர்ந்த புகழின் மிகுந்தோங்க  
வடவர் குடவர் தென்னவரும் வலியின் மலிந்த சூணக்கோரும்  
கடவம் தெளிந்த தெனும்புகழைக் கணிக்கப் புரிந்த செயல்வாழி.
9. முதுமை மலிந்து முலகநிலை முழுது முணர்ந்துங் குடிகுலங்கள்  
பொதுமை விரும்பு முரிமையினைப் பொருத்த மறிந்து வகுப்பறியார்  
புதுவை யரசைத் தமிழ்வளரப் பொறுத்த விளமைக் குரிசிலினை  
மதுவை நிகர்க்கு மொழிகளினால் வாழ்த்தா திருக்க வழக்குளதோ.
10. இனிய ரிவரே யெனக்கெனவும் இன்னார் இவரா மெனக்கெனவும்  
கனியு முளமே யுளமன்னர் கருதார் கருதின் நிலைகுலைவர்  
முனிவர் அமைச்சு முறைநெறியு முழுதும் பொறுத்த பெருமையெலாம்  
இனிய நிலைப்ப திலையெனவே யியலும் புதுமை வாழியவே.
11. பழமை கழிதல் புதுமையெனும் பகைமை யானே விளைவதல  
பழமை முனையில் முனைத்தெழுந்து பழுத்த பழமே புதுமையெனக்  
கீழமை யுடைய குடிகளுக்கே கீழவர் இனையார் மனமகிழக்  
கீழமை யளித்தான் புதுவையிறை கீழக்குத் திசையே யுயாரதோ?






பிரார்த்தனை இல்லை.  
கலைமகள் கல்லூரி, கோப்பளபட்டி.



கலைமகள் கல்லூரி, கோப்பளபட்டி.



உண்டிச்சாலை  
கலைமகள் கல்லூரி, கோப்பளூபட்டி.



கலைச்செல்வியர் 1943,  
கலைமகள் கல்லூரி, கோப்பளூபட்டி.

12. இளமை யுடையான் நலமுடையான் இனிமை பொருந்து சூண்முடையான் வளமை யுடையான் நிலமகளை வளர்த்துச் சிலைதே ரிராமனுக்கே உளமு முயிரு முணர்ந்துவப்ப வுவப்போ டளித்த சனைகளைப்போல் அளவில் குடிகள் தலைமை பெறவளித்தான் அரசாய் வாழியவே.
13. பிறர்தம் உரிமை தமக்குவரப் பெறுவா னெவரு முயல்கின்றார் அறனும் பொருளு மின்பமுநன் தமைப வாண்ட வுரிம மயினைப் புறமு மகமும் பொருந்தநலம் புரியும் சருத்தே பூண்குடிகள் பெறநன் குதவும் பெருமையினைப் பெறுவா ரெவரே யுலகிரே.
14. உற்கும் பேறு பெறும்புலவர் கனக மாரி பெறக்கொடுத்த நிற்கும் புகழே பெறுமன்னர் நிலைபினுபர்ந்த நிலை பூண்பான் பொற்பு மலிந்த புதுவையிறை பொறுப்பை நிலவர் பெறக்கொடுத்தான் வெற்பு முனிவன் தமிழ்புரக்கும் வேந்தன் கொடையே வியப்புளதே.
15. பண்டை மன்னர் பெருங்குணங்கள் பலவும் பொருந்த வரசாரும் தொண்டை மன்னர் குலத்தோன்றல் துணிவார் அனுமக்கொடி வேந்தன் கண்ட அறமும் பொறுப்பாட்சி கனிய வளர்ந்து தமிழ்த்தவத்தால் மண்டு குடிகள் மனமலர வாழி வாழி வாழியவே.

நேரிசை வெண்பா.

16. வாழியவே தொண்டைமான் மன்னர் பெருங்குலமே வாழியவே நற்குடிகள் வாழ் நாடே—வாழியவே நன்மை சிறந்ததமிழ் நாடாம் புதுவையே இன்மை யிலாமல் இனிது.

## மகளிர் குருகுலம்.

### கொப்பனாபட்டி.

(பாலசுப்ரமணிய அய்யர்).

நம் தனித்தமிழ் அரசாகிய புதுக்கோட்டை மன்னரின் ஆட்சிற்குட் பட்ட கொப்பனாபட்டி என்றும் ஊருக்குச் சிறந்த அணிகலம்போல விளங்குவது இக்கலைமகள் கல்லூரி என்னும் மகளிர் குருகுலமாகும்.

உலகத்துப் பொருள்கள் இருவகையுள் அடங்கும். அவை கல்விப் பொருள் செல்வப் பொருள் என்பனவாகும். இருவகைப் பொருள்களும் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதன. ஏனை உயிர்களோடொப்ப ஐம்பொறியுணர்வு படைத்த மக்கள் மக்கட்டன்மையடைதற்கு இவ்விரண்டனுள்ளும் சிறந்தது கலைச்செல்வமேயாகும். வாழ்க்கை இன்பத்திற்குப் பொருள் காரணமாயினும் கல்வியறிவின் துணையின்றேல் சிறந்த பயன் விளைவிக்கமாட்டாது.

மகளிருக்கும் கல்வி இன்றியமையாதது என்று காரணங்காட்டிப் பேச வேண்டிய காலம் ஒன்று முன்பு இருந்தது. இப்பொழுதோ அதற்கு அவசிய மில்லை. மக்களுட் பெண்பாலர் ஏனையோரைப் போலக் கல்விப் பயிற்சி பெறு தல் அவசியமென்பது யாவரும் உடன்படும் செய்தியாகிவிட்டது. இந்தசிறந்த தொண்டினை மேற்கொண்டு பல்லாண்டுகளாகத் தலைநகரில் ஒரு பெண் கல்லூரி மகாராணியார் பெயரால் நடைபெற்று வருகின்றது. ஆனால் தனித் தமிழ் மன்னரின் ஆட்சிக்குட்பட்ட ஏனைப்பகுதிகளில் பெண்களுக்கெனச் சிறந்த கல்லூரி அமைந்திருக்கின்றதெனச் சொல்வதற்கில்லை. இத்தகைய தோர் குறையை, நிறைவிக்கப் புதியதோர் முறையில் பழமையிற் பயனு டையவற்றையும் புதுமையிற்கேடு இல்லாதவற்றையும் தன்னிடத்தே கொண்டு பல்வகைக் கலைத்திறனும் நிரம்பியதோர் பெண் கல்லூரி இக் கொப்பனாட்டியில், திரு. அ. மெ. மெய்யப்ப செட்டியாரவர்களின் பெரு முயற்சியால் நடத்தப்பட்டு வருகின்றது.

இக்கல்லூரி 1935-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செட்டியார் வீட்டுத் திண்ணையில் ஏழு மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சிபெற்று, இன்று பெண் குலத்திற்கே அரியதோர் தொண்டினைச் சிறந்த முறையில் ஆற்றிவருகின்றது. இது நமது தனித்தமிழ் அரசிற்கே பெருமை தருவதொன்றாகும்.

இங்கு கணிதம், தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள், விஞ்ஞானம், நாட்டு வரலாறு, நிலநூல், ஆங்கிலம் குடும்ப சாஸ்திரம் முதலாயின நடுத்தரக் கல் லூரிபாட திட்ட அளவிற்கும், பிறகு ஆங்கிலம், தமிழ் இவ்விரு பாஷைகளி லும், விசேஷப் பயிற்சி அடையுமாறு சென்னை சர்வகலாசாலை என்டிரன்ஸ் பரீட்சை அளவு “கலைச் செல்வி” வகுப்பிலும், வித்வான் பிரிலிமினரி பரீட்சை அளவு “கலைமணி” வகுப்பிலும் தமிழ் இலக்கண இலக்கியங் களிலும், ஆங்கிலமும் சிறப்பாக போதிக்கப்பட்டு வருகின்றன. வாழ்க்கை இன்பத்திற்குச் சிறந்த கலையாகிய இசை, பெண்களுக்கு இன்றியமையாததொன்றாகும். எனவே பெண்களுக்கு இசைக்கருவிகளின் சிறந்த வீணை இங்கு பயிற்றப்படுகின்றது. மேலும் மகளிர் தங்கள் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற தையல், பின்னல் முதலான பயிற்சி களுக்கு உதவப்படுகின்றன.

பெண்கள் உயர் நிலையை எய்துதற்கும், அறநெறி பிறழாது தமது அரும்பணியாற்றுவதற்கும் இன்றியமையாத கல்வி, உடற்பயிற்சியே கும். ஏனெனில் கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலிய எல்லாவற்றிற்கும் நிலைக்களனாவது உடலேயாகும். உடலினைப் பேணாது வெறுங் கல்வியைப் பயிலுதல் யாதொரு பயனையும் விளைவிக்காதென்பது திண்ணம். இவ்விரு

வகைக் கல்விகளும் ஒற்றுமைப்படுமேல் அகத்தாய்மையும் ஏனைப்புறத் தாய்மையும் உடலின்கண் உண்டாகின்றன. இக்கருத்தைத்தன்னகத்தே கொண்ட திரு. செட்டியார், பெண்களுக்கென உடற்பயிற்சி, பந்தாட்டம், கோலாட்டம், சூம்பி, முதலிய பிறவினையாட்டுக்களையும் பயிற்றுவிக்கப் போதிய வசதிகளையும் அமைத்துள்ளார்.

நிற்க, கண்கவர் வனப்புமிக்க இக்கல்லூரிப் பகுதிகளாக அமைந்த உண்டிச்சாலையும், பிரார்த்தனை இல்லமும், வீணை வகுப்பும், மாணாக்கியர் உறையுளும், கல்வி பயிலுமிடங்களும் வினையாடுமிடங்களும், ஆசிரியர் இல்லங்களும், மலர் வனம் சூழ நடுநாயகமாக விளங்கும் கலைச் செல்வியின் திருக்கோயிலும், பாற்பண்ணையும், மருத்துவ நிலையமும் உள்ளத்தைக் கவர்கின்றன என்பது மிகையாகாது. இவற்றின் படங்கள் சில தனியாக அச்சிடப்பட்டிருக்கின்றன.

தமிழ்ப் பணியிற் பேரார்வம் கொண்ட நம் செட்டியார் தாய்மொழியாகிய தமிழ் மொழியை மதிப்பிற்குரிய தமிழ்ப் புலவர்களைக்கொண்டு, பெண்களுக்கு முறையான பயிற்சி அளித்து பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களைத் தலைவராகக்கொண்ட ஒரு பரிசுஷ சபையின் சிபார்சின் பேரில் “கலைச்செல்வி” “கலைமணி” என்ற பட்டங்களும் வழங்கி வருதல் பாராட்டற்பாலதாகும்.

இத்தகையதோர் மகளிர் குருகுலம் விளங்கி வருவது நம் தமிழ் நாட்டிற்கே சிறந்த பெருமையாகும். ஒருவர் போன வழியிலே பெரும் பாலும் செல்லும் கொள்கையுடைய இந்நாட்டில், மகளிர் கல்லூரி ஒன்றை, இப்பகுதிகளில் காணப்படாத புதிய முறையில் எல்லோருக்கும் நன்மை உண்டாகும் வண்ணமும் வழிகாட்டியாகவும் அமைத்து நடத்திவரும் திரு. செட்டியாரும் அவரது மனைவி நாச்சியம்மையாரும் பாராட்டும் கடப்பாடுடையவர். இக்கல்லூரி மேன்மேலும், தமிழ் நாட்டிற்கும், தமிழிற்கும், மகளிர் குலத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டினை ஆற்றி நீடுவாழ எல்லாம் வல்ல இறைவனை வாழ்த்துவோமாக!

## புதுக்கோட்டை அரசியல் வாதம்.

(ஓர் ஸமஸ்தான வாசி).

ஸெப்டெம்பர் மாதம் 27-ம் தேதி மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் விடுத்த பிரகடனம் நம் ஸமஸ்தானத்திலும் வெளியூரிலும் அநேகமாக திருப்தியளித்திருக்கிறது. சென்னையிலிருக்கின்ற பத்திரிகைகள் வெகு

வாகப் பிரகடனத்தைப் புகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒரு ஆங்கிலேயப் பத்திரிகையும் அதையனுசரித்த ஒரு தமிழ்ப் பத்திரிகையும் அதில் சில அம்சங்களைக் கண்டித்திருக்கின்றன. இப்பத்திரிகைகளில் சொல்லியிருக்கும் விஷயங்களைக்கொண்டே ஒரு சிறிய கட்சியார் நம் ஸமஸ்தானத்திலும் கண்டித்து வருகின்றனர்.

நம் ஸமஸ்தானத்திலுள்ள ராஜ்ய கட்சிகளில் பல பொது ஜனங்களுடைய ஆதரவைப் பெற்றவைகளா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சில கனவான்கள் சேர்ந்து ஒரு கட்சி ஏற்படுத்திவிடுகிறார்கள். காங்கிரஸ் பேரை வைத்துக்கொண்டே மூன்று கட்சிகளிருக்கின்றன. இக்கட்சிகள் எவ்வளவு தூரம் பொதுஜன அபிப்பிராயத்தை அனுசரித்திருக்கின்றன என்பது யோசிக்கவேண்டியது. இது நிற்க,

மன்னர் பிரான் பிரகடனத்தில் 20 அங்கத்தினர்கள் உள்ள ஒரு சபையைக் கூட்டும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். அதில் "4 பேர்கள் மட்டும் பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள். இது ஒரு குற்றம் என்று வாதிக்கப்படுகிறது". சற்று ஆலோசித்தால் இந்த நால்வரில் இருவர் சட்ட சபையில் உத்தியோகப்பற்றில்லாதவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களும் பொது ஜனங்களின் பிரதிநிதிகளே. சிறுபான்மையான ஜாதியினரின் (minority communities)க்ஷேமத்தை உத்தேசித்து மன்னர் பிரான் ஒருவரை நியமிக்கலாம். அவரும் உத்தியோகப்பற்றில்லாதவராகத்தான் இருப்பார் என்று நாம் நம்பலாம்.

ஒரு முக்கியமான அம்சத்தை இவ்வாதிகள் மறந்துவிட்டார்கள். இப்போது புதுடில்லியில் கூடும் அகில இந்திய சபை (Indian Constituent Assembly) அங்கத்தினர்கள் இந்தியா முழுவதிலும் வயது வாய்ந்த எல்லோராலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் நம் ஸமஸ்தானத்தில் 20-க்கு 16 அங்கத்தினர்கள் வயது வாய்ந்த எல்லோரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இது நம் ஸமஸ்தானத்தின் முற்போக்கைக் குறிக்கவில்லையா? +

ஈ-திவானவர்கள் இச்சபைத் தலைவராக இருப்பதை ஏன் ஆக்ஷேபிக்க வேண்டும்? இதர 19 அங்கத்தினர்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தை மீறி அவர் ஏதேனும் செய்துவிடுவாரா என்பதை யோசிக்கவேண்டாமா? நமது ஸமஸ்தானத்தில் ஒட் (vote) கொடுக்கும் ஜனங்களில் 100-க்கு 70 பேர் வரையில் எழுதப்படக்கூடத் தெரியாதவர்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் அங்கத்தினர்களுக்கு, ஒரு சபையின் நடவடிக்கைகள் சரிவர நடக்கும்படி, வழி காட்டுவதற்குப் பல வருஷம் ஒரு பெரிய ஜில்லாவின் ஸ்தல ஸ்தாபனங்களிலும், சென்னை சட்ட சபையிலும், கியாதியுடன்

அங்கத்தினராகவிருந்து சென்னை அரசாங்கத்தில் மந்திரி பதவி வகித்து நம் ஸமஸ்தான சட்டசபையிலும் தலைவராய் இருந்த ஈ-திவானவர்களைக் காட்டிலும் தகுதியுள்ளவர் யார்? |

மற்றொரு ஆக்ஷேபணை சிறுபான்மையான ஜாதியார்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றுவது மன்னர்பிரான் தனக்கு வைத்துக்கொண்ட அதிகாரங்களில் ஒன்று என்பதுதான். நம் ஸமஸ்தானத்தில் சட்ட சபை அங்கத்தினர்கள் எல்லோரும் சிறுபான்மையான ஜாதியாருக்கு ஒரு தீங்கும் இழைக்கவேண்டுமென்று கருகமாட்டார்கள். ஆனாலும் ஜனநாயக ஆட்சியில் வெகுவாக பிரச்சனைகள் ஒட்டுகள் சங்கியையின் பேரில் தீர்மானிக்கப்படுகின்றன. சில விஷயங்கள் ஒருகால் சில ஜாதிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அவைகளைச் சீர்திருத்த மந்திரிகளுக்கு எடுத்துக் காட்டுவது மன்னர் பிரானின் பொறுப்பல்லவா? இவ்வரசியல் வாதிகள் ஜனநாயகம் செழித்தோங்கும் இங்கிலாந்தின் சரித்திரத்தைச் சற்று ஆலோசிக்கவேண்டும். அங்கு பெரும்பான்மையோர் சிறுபான்மையான காதோலிக (catholic) மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு நிர்ப்பந்தம் விதித்திருந்தார்கள். சென்ற நூற்றாண்டில்தான் காதோலிக்குகளின் துன்பங்கள் சிறிது சிறிதாக நீக்கப்பட்டன. இப்போதும் காதோலிக் மதத்தினர்கள் இங்கிலாந்தில் சில உத்தியோகங்கள் வகிக்க முடியாதுதென்பது ஆங்கிலேயரின் சட்டம். சிறுபான்மையோர் பாத்யதைகள் எல்லாம் பெரும்பான்மையோர் பூராவாகக் காப்பாற்றுவார்கள் என்று சொல்லமுடியாது. நீக்ரோ (Negroes) வகுப்பினருக்கும் பூரா சுதந்திரம் கொடுப்பதை அமெரிக்கர் காங்கிரஸ் சபையிலுள்ள பெரும்பான்மையோர் இன்னும் ஆக்ஷேபிக்கவில்லையா? எல்லா வகுப்பினரையும் பொதுவாகப் பாவிக்கும் மன்னருக்கு இம்மாதிரியான சிற்சில சமயங்களில் ஏற்படும் நெருக்கடியைப் போக்க சில அதிகாரங்களிருப்பதால் என்ன தோஷம்.

அரசியல் கஷ்டிகள் சரிவர ஸ்தாபிக்கப்படாமலும் அவைகளுடைய கொள்கைகள் சரிவரப்பாடுபாடு செய்யப்படாமலும் கஷ்டப்படும் நாடுகளில் France ஒன்று. அங்குள்ள நிர்வாகசபை நிலைபற்று அடிக்கடி மாறி வருகிறது. யுத்தத்தினால் ஏற்பட்ட வெகு பிரச்சனைகளை இன்னும் தீர்க்க முடியவில்லை. இதற்காக டிகால் (De gaulle) என்பவர் ஒரு திட்டம் சமர்ப்பித்திருக்கிறார். அதன் பிரகாரம் ராஷ்டிரபதிக்கு (President) மந்திரிகளை நீக்க அதிகாரம் வேண்டுமென்கிறார். வேண்டுமானால் சட்ட சபைத்தீர்மானங்களையே அமுலுக்குக் கொண்டுவராமல் தடுத்து விடலாம். அமெரிக்காவில் ராஷ்டிரபதி ட்ரூமன் (President Truman) எவ்வளவு தடவைகள் காங்கிரஸைக் கேட்காமலே புதிய திட்டங்களை அமுலுக்குக்

கொண்டுவந்திருக்கிறார்? இப்போது உலகத்தின் போக்கை அனுசரித்து ஜனநாயக ஆக்கியுள்ள நாடுகளே தலைவருக்கு அபரிமிதமான அதிகாரங்களை கொடுக்கும்போது கல்வியதிகமிக்கப் பரவாத இந்த சமஸ்தானத்தில், அரசியல் பயிற்சி அதிகமாக இல்லாத சட்டசபையுள்ள இந்த சமஸ்தானத்தில், நம் மன்னர்பிரான் சகல அதிகாரத்தையும் மந்திரிகளுக்குக் கொடுத்து அந்த அதிகாரத்தை அவர்கள் சட்டசபையின் நோக்கத்தை அனுசரித்துச் செலுத்த வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கிறார். மந்திரிகளுக்கு இவ்வளவு பொறுப்பைக் கொடுத்திருக்கும் சமஸ்தானங்கள் எவ்வளவு இருக்கின்றன? இன்னும் ஒரு விஷயம். திருவாங்கூர் ஸமஸ்தானத்தில் வயது வாய்ந்தவர்கள் எல்லோருக்கும் ஒட்ட உரிமை சென்ற ஜனவரியில் அளிக்கப்பட்டது. 9 மாதங்கள் சென்றும் ஒட்டர்கள் ஜாப்தா தயாரிக்க முடியவில்லை. இன்னும் சில மாதங்கள் செல்லலாம். நம் ஸமஸ்தானத்தில் மட்டும் புதிய திட்டத்தின் பிரகாரம் ஒட்டர்கள் ஜாப்தா சில வாரங்களில் தயார் செய்ய முடியுமா? சில மாதங்கள் ஆகத்தான் ஆகும். இதையெல்லாம் உத்தேசித்து மன்னர் பிரான் 1948-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதிநிதி சபை கூட்டவேண்டும் என்று கூறியிருப்பதில் என்ன பிழை? இதில் ஒரு செளகரியமும் ஏற்படலாம். இந்தியப் பிரதிநிதி சபை, மற்றும் சில ஸமஸ்தான சபைகள் எவ்விதத் திட்டங்கள் போடுகின்றன என்பதை நாம் கவனித்து நல்லதாக ஒன்றை ஏற்படுத்த முடியும். மகாத்மா காந்தி பஞ்சாயத்து ராஜ் வேண்டுமென்று வற்புறுத்துகிறார். நம் ஸமஸ்தான பஞ்சாயத்துகள் என்ன நிலைமையிலிருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. 1948-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன்பே அரசியல் வாதிகள் முயற்சி செய்து நம் பஞ்சாயத்தையும் சீர்திருத்திக்கொள்ளலாம். பஞ்சாயத்துகள் நல்ல முறையில் ஸ்தாபிக்கப்பட்டால் அவை மூலம் சில அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அப்படி எடுக்கப்படும் நபர்கள் ஸ்தல சுய ஆட்சி ஸ்தாபனங்களில் அனுபவம் வாய்ந்தவர்களானதால் சட்ட சபையில் நன்றாக வேலை செய்வார்கள்.


வர்த்தகர், தொழிலாளிகள், நில சுவான்தார்கள், கல்வி ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள் தங்கள் சங்கங்களைச் சீர்படுத்திக்கொண்டு அவைகளின் மூலம் நல்ல நபர்களைச் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? இக்காரியங்கள் நிறைவேற சில மாதங்கள் வேண்டாமா?

நம் மன்னர்பிரான் நமக்களித்திருக்கும் இக் கொடை எல்லாவிதத்திலும் மேலானது. இதை நன்றியுடன் அங்கீகரித்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஸ்தாபனங்களைச் (Electoral bodies) சீர்திருத்திக்கொள்வதுதான் நம் கடமை. அதைக் கவனிக்காமல் யாதொரு பொறுப்பில்லாமல் மன்னர்பிரான் பிரகடனத்தை ஆக்சேபிப்பது கேட்டையே விளைவிக்கும்.






வீணை வகுப்பு.  
கலைமகள் கல்லூரி, கோப்பளபட்டி.



பாற்பண்ணை.  
கலைமகள் கல்லூரி, கோப்பளபட்டி.



VIRÁLÚR TEMPLE.

ஆங்கிலத்தில் கன்ஸ்ட்ரக்டிவ் ப்ரொக்ராம் (Constructive Programme) என்று சொல்லப்படும் முன்னேற்ற முயற்சிகளை நாம் உடனே கைப்பற்ற வேண்டும். காரணமில்லாமல் 'அதிகாரவர்க்கம் ஒழிக' என்று கூச்சல் போடுபவர்கள் ஒன்றைமட்டும் கவனிக்கவேண்டும். இப்போதுள்ள அதிகாரிகள் போனாலும் மறுபடியும் சிலர் வந்துசானே ஆகவேண்டும், அதிகாரிகளை நீக்கமுடியும் என்ற பாத்யதை ஜனநாயக ஆக்ஷிக்கு ஒருபக்கம் இருந்தபோதிலும் அதிகாரிகளின் திட்டங்களுக்குத் தாங்கள் தங்கள் மனமார்ந்த உதவியை அளிக்கவேண்டியதும் அவர்கள் கடமையே. தமது கடமையை மறந்தவிட்டால் ஆக்ஷி நிலைகுன்றிவிடும். சில தினங்களுக்கு முன்புதான் ராஷ்ட்ரபதி ஆசார்ய கிருபலானி காங்கிரஸ் கக்ஷிபைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் நடத்தையைக் கொண்டிருப்பவர்களைப் பலமாகக் கண்டித்திருக்கிறார். (He made a strong criticism of the people who were trying to play the dual note of posing as Congressmen and at the same time continuing antisocial activities) மேடையில் நின்றுபேசும் ஒவ்வொருவரும் ஆச்சார்ய கிருபலானி கண்டித்திருக்கும் வீதத்திற்கு உட்படாதவர்களா என்பதைப் பொதுஜனங்கள் கவனிக்கவேண்டும். ராஜாஜி நமக்குச் செய்திருக்கும் ஒரு உபதேசத்தைச் சொல்லி முடிக்கிறேன். அதாவது "எண்ணத்திலும் காரியத்திலும் கட்டுப்பாடு, ஒழுங்குள்ளவர்களாக நடந்து கொள்ளவேண்டும்.—தன் கிராமம், முனிசிபாலிட்டி, நாடு இவைகளில் ஒழுங்கான அரசியல் ஏற்படும்படிதான் உழைக்கவேண்டும். (Indians should think and work in a disciplined and orderly manner..... contribute to the orderly administration of the villages, the Municipality and the country.)

## விராலிமலை.

(by K. R. Venkatarama Aiyar.)

சென்ற இதழில் கொடும்பாளூர் என்னும் கொடும்பையின் வரலாற்றினை விரித்தோம். இவ்வூருக்குச் சற்று வடபுல் விராலூர் என்ற கிராமம் இருக்கிறது. முன் காலத்தில் இவ்வூர் கொடும்பைமா நகரத்தின் பகுதியாகவே இருந்திருக்கவேண்டும். இங்குள்ள சிவாலயம் 10-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்ள இருக்குவேளிரின் பெருமை வாய்ந்த ஆட்சியின் காலத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள சிற்பங்களில் உள்ளதைக் கொள்ளுகொள்ள வல்ல சிறப்பினை உடையவை, பிசுநாடணமூர்த்தி, கணேசர், விஷ்ணு, ஜேஷ்டை முதலானவைபாகும். பல்லவ சோழ

காலத்து சிற்ப இலக்கணங்கள் அமைந்துள்ளன. இக் கோவிலைச் சமீபத்தில் தொல்கலைப் பரிசீலனைச் சட்டப்படி, மாட்சிதங்கிய தர்பாவர்கள் சீர்திருத்தியிருக்கிறார்கள். இதற்குச் சற்று வடபால் உள்ள புஞ்சை இனம் நிலத்தில் ஓர் சிவாலயம் இருந்ததாகத் தெரிகிறது. அங்கு ஓர் அழகான இலங்கம் ஒன்றுமட்டும் காணப்படுகிறது.

இங்குள்ள வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்குக் குளத்தூர் நமனத் தொண்டைமானின் கருமத் தலைவர் உடையப்ப சேர்வகாரரும், விஜயாகுநாத ராயத் தொண்டைமானின் அமைச்சர் சுப்பிரமணிய முதலியாரும் இங்கு தானசாசனங்களைப் பொறித்திருக்கிறார்கள்.

விராலூர்மலை என்பது இப்பொழுது விராலிமலை என்று வழங்கப்படுகிறது. உச்சியில் ஓர் அழகான கோயிலையும், அடர்ந்த மரச் சோலைகளையும் உடைய இக் குன்று பல மைல்களுக்குத் தன் காட்சியை அளித்து நிற்கின்றது. இவ்வூர் கல் வெட்டுக்களினின்று பேராம்பூர், கத்தலூர் அரசர்களின் வரலாற்றினை இனிது உணரலாம். கி. பி. 1425-ஆம் ஆண்டில் இக்குலத்தைச் சார்ந்த திருமேனி நரசிங்க அழகியதேவரும், அவர் மகனும் அளித்த தானங்கள், இங்கு ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இக்குலத்தில் தோன்றிய அழகிய மணவாள தேவர் என்பவரே இம்மலையிலுள்ள திருமுருகனது கோவிலைப் புதிதாகக் கட்டி அமைத்தார். 16-ஆம் நூற்றாண்டில் விராலிமலைக் குமாவாடி இலக்கையா நாயக்கருடைய ஆட்சியிலும் குளத்தூர் நமனத்தொண்டைமான், விராலிமலையைக் கைப்பற்றித் தனது இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டான். குளத்தூர் தொண்டைமான் ஆட்சி முடிவுபெற்றவுடன் இது புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்டது. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற போர்களில் விராலிமலை ஒரு இராணுவத்தலமாக இருந்தது. 1750-ஆம் ஆண்டில் ஹைதர் அலியின் சேனை வீரர்கள், வடமேற்குப் பக்கமாகப் புதுக்கோட்டையைப் படை எடுக்குங் காலத்து அவர்களை இராயாகுநாதத் தொண்டைமான் புறமுதுகிட்டு ஓடத் துறத்தினார். இவ்வாறு ஓடிய சேனையில் பின் தங்கிய ஒற்றைக் குதிரை வீரன் காட்டை அழித்து வந்தான். காடுகளில் மறைந்து வாழ்ந்த அவ்வீரனைப் பிடித்துக் கொன்றார். இவ்வீரச் செயலை “வளந்தான்” என்னும் நூல் ஒன்று பின்வருமாறு கூறுகின்றது.

“ மத்தகம் பதித்ததொரு விராலிமலை தன்னில்  
ஊசி நுழையாத உடைவேலான் காட்டிலே  
ஒற்றைக் குதிரைக்காரன் ஒருமையாக வந்தவனை  
சுற்றித்தூர்த்தி வெட்டும் பகதர் ராயத்தொண்டைமான்.”

வயலூர் கிராமவாசியான ஞானவரோதயம் என்ற பள்ளிச் சிறுவன் ஆசிரியரின் கொடுமையைத் தாங்கொணாது இக் கோவிலின் முருக விக்கிரகத்

தின் பின்னர் ஒளிந்து மறைந்திருந்தான். இதை அறியாத அக்கோயிலின் குருக்கள் கோவிலைப் பூட்டிச் சென்றார். நள்ளிரவில் அச் சிறுவன் முன் முருகன் காட்சி தந்து கவிதைச் செல்வத்தை வழங்கினார். மேலும் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறும் கட்டளை பிறந்தது. இச் செய்தியைப் பேராய்ப்பூர் அரசன், அழகியமணவாளன் அறிந்தான். இம்மணவாளன், தானும் அம்முருகனை நேரிற் காணவேண்டுமென ஞானவரோதயனை வேண்ட ஞானவரோதயம் ஓர் இனிய பாடலை உருக்கமாகப் பாடத் திரு முருகன் நேரில் காட்சி கொடுத்தருளினார். ஆனால் எம்பெருமான் காட்சி ஒளியால் அரசன் கண்கள் பார்வை குன்றின. இவ்வரசனே இக் கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மருங்காபுரி, குமரவாடி முதலிய நாட்டரசர்கள் இதனைச் சிறப்பாகக் கட்டி முடித்தார்கள். இக்காலத்தும் கோயில் திருவிழாக் காலங்களில் பேராய்ப்பூர் அரசர்களின் புகழ்பாடப் படுதலைக் காணலாம். குமரவாடி மன்னனின் அமைச்சன் கருப்பமுத்துப் பிள்ளை வெள்ளிக்கிழமைதோறும் கோவிலுக்குச் சென்று முருகனைத் தரிசித்து வருதல் வழக்கம். இங்ஙனம் நிகழ்கையில் ஒருநாள் பெருமழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் பெருக இறைவனைத் தரிசிக்க இயலாமை குறித்து இவர் மனங்கலங்கினார். இவரால் ஆற்றை கடந்து செல்லவும் இயலாது போயிற்று. என் செய்வார் பாவம்! ஆனால் இவரிடம் ஒரு கெட்ட பழக்கமிருந்தது. தான் உண்ணாது பசியால் வாட்டமுற்ற போதிலும் பொருளாகக் கருதார். புகைச் சுருட்டுப் புகைக்காது ஒரு சிறிது காலமும் இரார். இவாது தளர்ந்த நிலைக்கிரங்கிய முருகன் கிழப்பண்டார வேடம் கொண்டு இவர் முன் தோன்றி யாதொரு தீங்குமின்றி ஆற்றைக் கடப்பித்து, சுருட்டும் உதவினார். அது முதல் இவர் முருகனுக்குச் சுருட்டும் நிவேதப் பொருளாக அமைக்குமாறு கட்டளையிட்டார். பெருமானும் இதனை அன்போடு ஏற்றருளினார். தொண்டைமான் அரசர் ஒருவர் இது முருகனுக்கு உகந்த நிவேதனப் பொருளாகாதெனக் கருதித் தடுக்க முயன்றார். அன்றே முருகன் தொண்டைமான் கனவிற்றோன்றித் தனது பெருயிருப்பைக் காட்டியதோடு, தன் உடல் தளர்ச்சியுறும் என்பதையும் விளக்க, அரசன் என்றும்போல் சுருட்டை நிவேதனமாக இறைவனுக்கு இட்டுவாக் கட்டளையிட்டார். இத்தகை முறை இன்றும் கையாளப் பெற்றுவருவதை காணலாம். இந்நிகழ்ச்சியை முத்துப்பழனி யப்பக் கவிராயர் ஒரு செய்யுளில் பின் வருமாறு கூறுகின்றார்.

“மீறு புகைச் சுற்றேது வேண்டா வெனுமாசன்  
மேறு கனவதனிற் செவ்வுதிரங் காட்டி நின்றேன்.”

15-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அவதரித்த அருணகிரிநாதர் இம்மலையடிவாரத்தை அடைந்தபொழுது, இறைவன் அவர் உள்ளத்தைக்

கொள்ளை கொண்டார். இது குறித்து அருணகிரியார் பின் வருமாறு பாடியருளினார்.

“.....விராலி  
 மாமலையினிற் ப நீ கருதியுற்று.....  
 வாவென அழைத்தென்.....மனதாசை  
 மாசினை யறுத்து ஞானவமுதளித்த.....  
 வாரமினி நித்த.....மறவேனே.”

விஜயரெகுநாதராயத் தொண்டைமானின் அமைச்சர் சுப்பிரமணியக் கவிராயர் முருகனிடத்தில் மிக்க ஈடுபாடுடையவர். அவரைத் தலைவராகக் கொண்ட “குறவஞ்சி” இன்றும் விராலிமலையில் பாடப் பெறுகின்றது.

மூவிருமுகமும் பன்னிருகையும் கொண்டு விளங்கும் இறைவன் சன்னிதி முன்னர், அமைந்த காற்றாடி மண்டபம் மிக்க அழகு வாய்ந்தது. அங்கிருந்து கண்ணுற்றால், திருச்சி மலைக்கோட்டையும், சூழ்ந்த நாட்டின் வளமும் கண்ணைக் கவரும் காட்சியாகும். அடிவாரத்தில் உள்ள வாகன மண்டபத்தில் கொடும்பாளூர் கோவில்களைச் சேர்ந்த இரண்டு சிங்கத் தூண்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. படி வரிசைகள் அமைந்த பாதையில் ஒரு குகையின் கண் ஓராலயந் தோன்றுகிறது. மற்றைக் குகைகள் தற்கால மனிதர்களின் உறையுளாக இருந்திருக்கவேண்டுமென எண்ணக்கிடக்கின்றது. முருகக் கடவுளின் விசேடத்தலங்களில் விராலிமலையும் ஒன்றாகும். அங்கு நூற்றுக் கணக்கான மக்கள் விழாக்காலங்களில் வந்து கூடிமகிழ்வார். நமது சமஸ்தானத்தின் பெருமைக்கு இக்கோயிலும் ஓர் எடுத்துக் காட்டாகும்.

## ஆகாரமும் தேய் புஷ்டியும்.

(By V. S. Ganapati Sastrigal.)

ஊன் சத்து என்பது ஒரு சேர்க்கைப் பொருள். அது ஒரு சேதன சேர்க்கைப் பொருள் (Organic compound) அதில் கரி (Carbon) வெடியுப்பு வாயு (Nitrogen) ஜல வாயு (Hydrogen) பிராண வாயு (Oxygen) முதலியவையிருக்கின்றன. அதில் சிலசமயம் பாஸ்வரமும் (Phosphorous) கந்தகமும் (Sulphur) காணப்படுகின்றன. ஜீவ நுண்ணறைகள் ஊன் சத்துக்களால் செய்யப்படுகின்றன. ஊன் சத்துக்கள் இல்லாமல் உயிர் இல்லை.

ஆகையால் உணவு உருப்புகளில் ஊன் சத்துக்கள் வெகு முக்கியமானவை. அவை சரியான உருப்புகளைக்கட்டும் செங்கல் போன்றவை.

மனிதனுடைய வாழ்கையில் ஒவ்வொரு விநாடியிலும் தேகத்திலிருக்கும் சதை அழிக்கப்பட்டு புதிய சதை உண்டாக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் நம் தேகத்தை சோற்றால் எடுத்த சுவர் என்பார்கள். இந்த சோற்றுச் சுவர்க்கு முக்கியமான செங்கல் இந்த ஊன் சத்துக்கள். பழைய சதை போகப் போக புதிய சதை உண்டாகுவதற்கு இவை முக்கியமானவை. இவை ஒரு மனிதனுக்குத் தேவையான அளவிற்குமேல் சாப்பிட்டால் அவைகளை ஜீரணம் செய்து கொள்ள முடியாதவாறு வலிமை குறைந்திருந்தால் அவைகள் செய்யும் சேஷ்டைகளிலிருந்து அவைகளை வைத்திய சாஸ்திரத்தில் வாயுப்பண்டங்கள் என்று வகுக்கப்படுகிறது. நம் நாட்டில் ஆகாரத்தின் குணங்களின் பிரகாரம் வகுக்கப்பட்ட முறைகள் முன்னாளில் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. நிற்க, ஊன் சத்துக்களிலிருந்து சில சமயம் தேகத்திற்கு சக்தியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊன் சத்து எல்லா உணவுப் பொருள்களிலும் உண்டு. ஆனால் ஊன் சத்துக்களின் அளவு பற்பல உணவுப் பொருள்களில் வேறுபட்டிருக்கிறது. உயிர் பிராணிகளிடமிருந்து அடையப்படும் உணவுகளான பால், முட்டை, மீன், மாமிசம் இவைகளில் ஊன் சத்து அதிகமாக இருக்கிறது. தான்யங்களாகிற அரிசி, கம்பு, கோதுமை, கேப்பை முதலியவைகளிலும் ஸ்வல்ப அளவுயிருக்கிறது. தான்யங்களுக்குள் அரிசியில் ஊன் சத்து வெகு குறைவு. அரிசியின் வெளி அங்கங்களில் உள்ளங்கங்களைக் காட்டிலும் அதிகமாக ஊன் சத்து இருக்கிறது, அரிசி, கோதுமை முதலிய தான்யங்களை மிஷினில் அரைப்பதால் வெளிப்போர்வையிலுள்ள ஊன் சத்துக்கள் எடுக்கப்படுகின்றன. அவை மட்டுமல்ல, வெகு நன்மை பயக்கக்கூடிய பிராணதங்களும் (Vitamins) உலோக உப்புக்களும் (mineral salts) அழிக்கப்படுகின்றன. மிஷின் அரையை நிறுத்தி கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடவேண்டுமென்பது, இந்த ஜீவ சத்துக்கள் மனிதனுடைய ஆகாரத்தைவிட்டுப் பிரியாதிருக்க வேண்டுமென்பதற்காகத் தான். மரக்கரிகளில் பருப்பு வகைகளிலும் கொட்டை வகைகளிலும் ஊன் சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. கீரை, கிழங்கு, கனி வர்க்கங்களில் அதிக ஊன் சத்து கிடையாது. ஆனால் அந்த வகைகளை ஜாஸ்தியாகச் சாப்பிட்டால் அவைகளின் மொத்தத்தில் உள்ள ஊன் சத்து ஏறக்குறைய மனிதனுடைய ஊன் சத்துத் தேவையில் ஒரு சிறிய பாகத்தையாவது பூர்த்தி செய்யக்கூடியதாயிருக்கிறது.

ஹிந்து மதாசார முறைகளில் ஆகாரம் ஒரு முக்கியமான அனுஷ்டானமாகயிருந்து பல கட்டுப்பாடுகளுக்குள் உட்பட்டுயிருக்கிறது. மாமிசம் சாப்பிடும் ஹிந்துக்கள் அமாவாசை, கார்த்திகை முதலிய பெருநாள்களில் புலால் விலக்கி மரக்கரிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. வைத்திய முறைகளில் பத்தியங்களிலும் ஆகார பேதங்கள் வழங்கப்பட்டு

வருகிறது. மாக்கரியின் ஊன் சத்துக்கள் மிருகக்கரியின் ஊன் சத்துக்களைக் காட்டிலும் சாத்துவிகமானவை என்று அனுபவத்தில் அறிந்து கொண்டு இருக்கிறார்கள், தற்கால புஷ்டி சாஸ்திர நிபுணர்கள் அவ்விரண்டு ஆகாரங்களிலுமுள்ள ஊன் சத்து, உலோக உப்பு பிராணதம் முதலிய சத்துக்களின் பேதங்களையும், தராதம்யங்களையும் சர்ச்சை சாலைகளில் கண்டு பிடித்து, உலகத்துக்கு வெளியிட்டார்களேயானால் புஷ்டி சாஸ்திரம் தற்பொழுது அரசாங்க முறையில் சமக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பாக ஏற்பட்டிருக்கும் “தேசயோஷணம்” என்ற பிரச்சனையை தீர்ப்பது மட்டுமல்லாமல் “தேச ஆரோக்கியம்” தேகசிகிச்சை முதலியவைகளிலும் மகாத்மா காந்தியடிகளின் சாத்வீக முறைகளையே கையாள வேண்டுமென்ற பெரிய தத்துவத்திற்கு சாத்வீக ஆகாரம் முக்கியமானது என்று தற்காலத்திய விஞ்ஞான சாஸ்திரத்தின் ஐயமற்ற சாஷியம் - எடுத்துக்கொடுத்த பெரும் சேவை செய்ததாகும்.

வளரும் பாலகர்களுக்கு வயது வந்தவர்களைக் காட்டிலும் அதிகமாக ஊன் சத்துக்கள் தேவையாகயிருக்கிறது. வவனனில் புதிய சதை ஊன் சத்திலிருந்துதான் வளருகிறது. அதே காரணத்தால் கர்ப்பினி ஸ்திரீகளும், பால் கொடுக்கும் தாய்களும், அதிக ஊன் சத்து சாப்பிடவேண்டும்.

ஊன் சத்தின் தேவையைக்காட்டும் பலசம்.

வயதும் வகையும்.		நிறை பலம் ஒரு நாளைக்கு
ஆண் 18 முதல் 60 வயது	1.00	65 கிராம் = 1.83 பலம்
பெண் 18 முதல் 60 வயது	.85	55 கிராம் = 1.5 பலம்
பாலன் 10 முதல் 17 வயது	1.20	80 கிராம் = 2.26 பலம்
சிறுமி 10 முதல் 17 வயது	1.10	70 கிராம் = 1.98 பலம்
சுக 6 முதல் 9 வயது	0.90	60 கிராம் = 1.69 பலம்
சுக 2 முதல் 6 வயது	0.60 or 0.80	40 கிராம் = 1.13 பலம் or 50 கிராம் = 1.41 பலம்

மனிதனுக்கு ஊன் சத்து எவ்வளவு தேவையென்று தற்காலத்திய ஜீவ பெளதீக சாஸ்திரிகள் (Physiologists) நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அவர்கள் நிர்ணயத்திருப்பதைக்காட்டிலும் மேல்கண்ட பலகத்தில் குறைவாகவே காட்டப்பட்டிருக்கிறது. நம் தேசத்தின் வறுமையையும், ஜனங்களிடையே வழங்கி வரும் ஆகாரப் பழக்கங்களையும் கவனிக்கும்கால் மேலே சொல்லியிருக்கும் அளவே அதிகம் என்றும், அந்த அளவுக்கு அளிக்க முடியுமாவென்றும் அச்சம் ஏற்படுகிறது.



சர்வதேச சங்கம் நியமித்த அதிகாரிகளின் அபிப்பிராயம் என்ன வென்றால், வளரும் வயதிலும், கர்ப்பம், பால் கொடுப்பது போன்ற காலங்களிலும், மாக்கரிகளிலிருக்கும் ஊன் சத்துக்களை மட்டும் சாப்பிட்டால் போதாது; மிருகங்களின் ஊன் சத்தினால்தான் தேகத்தின் சதை அமைக்கப்பட்டு ஊக்கம் அடைகிறது என்பதே. ஆகையால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும், நன்றாக தேக வளர்ச்சி பெற்று ஊக்கமான யௌவனத்துடன் இருக்க வேண்டுமென்றால் ஊன் சத்துள்ள மாக்கரியுடன், ஊன் சத்துள்ள மிருக ஆகாரமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமென்று புஷ்டி சாஸ்திரம் கூறுகிறது. நம் தேசத்தில் மாக்கரிகளே சாப்பிட்டு வருபவர்களும், பால் அல்லது பால் பண்டங்கள் சாப்பிடுவதும் சகஜமாக இருக்கிறது. முட்டை, மீன், இறைச்சி முதலிய புலால் வகைகள் உண்ணுவதற்கு ஆகோபனையுள்ளவர்கள் பால், பால் பண்டங்கள் முக்கியமாக தயிர், மோர் முதலிய உணவுகள் அவசியம் மாக்கரியுடன் எடுத்துக் கொள்ளல் வேண்டும். இந்த விஷயத்தை கவனிக்கும்கால் கலப்பற்ற சத்த மாக்கரி உண்பதால் அதாவது பால் கூட சேர்த்துக் கொள்ளாமலிருந்தால் தேக வளர்ச்சியும், அங்கங்களின் ஊக்கமும் குன்றிப்போவதுடன், கர்ப்பினிகள் ஆரோக்கியத்திற்கும் சிசுகளின் ஆரோக்கியத்திற்கும் அபாயமும், அதனால் தேக ஆரோக்கியத்திற்கே கேடும் விளையுமென்று அறியக்கூடும். மிருக உணவுகளில் பால் ஒரு பூரண உணவு என்பதைப்பற்றி பின்னால் விஸ்தரிக்கப்படும்.

## மரங்கள் வைத்து பரிபாலித்தல்.

(By G. துரைசாமி அய்யங்கார்).

மக்கள் உயிர் வாழ்க்கைக்கு, மரங்கள் அவசியமானவை ஆகும். உண்பதற்கு காய்கனிகளும், வீடு கட்டவும், கலப்பை, கபிலை, ஏத்து முதலிவை போடவும், வண்டி செய்யவும், மரமும், அன்றாட உபயோகத்திற்கு தீக்குச்சி, காகிதம், ரப்பர் முதலிய பொருள்களும், மருந்துக்கு கொய்ளா, ஸ்டிரிக்ளையின் எரிக்க விறகும் அளிப்பதால், அவை நமக்கு விலை மதிக்கமுடியாத அத்தனை பயனுள்ளவைபாகின்றன. மரங்கள் எல்லாவித ஜீவராசிகளுக்கும் நிழலும், பாதுகாப்பிடமும் கொடுக்கின்றன. தோட்டங்களின், அழகும், உபயோகமும் வெகு வருஷங்களுக்கு நிற்கின்றன. மரம் உயிருடன் இருக்கும்பொழுதும், பயன் அளிப்பதுடன், பட்டுபோன பின்பும் உதவுகின்றன.

ஆகையால் ஒவ்வொரு மனிதனும், தன் நாட்டிற்கு செய்யவேண்டிய கடமையில், ஒரு மரமாவது வைத்து, வளர்க்கவேண்டியது அவசியமானது.

மாங்கள் வளர்ந்து, பருத்து ஒங்கி உயர்ந்திருக்குமாகில், மழை-மேகங்களை தடுத்து இழுத்து குளிர்ச்செய்து, வானிலிருந்து விழும் மழை-நீராக்கி, பாதுகாத்து வைத்தும், மழை நின்று, வெகு நாட்களுக்குப்பின்பும் பூமியின் அடிபாகத்திலுள்ள ஊற்றுகளின் மூலமாக நீரை திரும்பவும் கொடுத்து உதவுகின்றன.

இன்னும், சமவெளிகளிலும், மேடு பள்ளப்பாங்கான இடங்களிலும் நிலப்பரப்பின்மீது பெய்யும் பலத்த மழைத்தாரையின் வேகத்தை தடுத்தும் மண் கரைந்து போகாவண்ணம், தடுக்கின்றன. மாங்களின் வேர்கள் மண்ணை இறுக பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஏரி, குளம் இவைகளின் கரை மாங்கள் வளர்ப்பதால் அறுத்தோடிகள் இல்லாமல் பாதுகாக்கப் படுகின்றன. ஆகையால் நன்றாக யோசித்து, மாம் வளர்ப்பதில், திட்டம் போட்டு உற்பத்தி செய்வது கிராமம் முன்னேற்றமாகும். நமது முன்னோர்கள் வைத்த மாங்கள் நமக்கு உதவுகின்றன. மாங்கள் இப்போது அழிக்கப்பட்டு வரும் வேகத்தை கவனிக்கும்போது, மாங்கள் புதியதாக உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் ஏற்படாவிட்டால், நமது பின்னுள்ள மக்கள் சீக்கிரத்தில் ரொம்ப கஷ்டமான நிலைமையை அடைந்து சுகமில்லாத வாழ்க்கையை நடத்தவேண்டியதாகும்.

ஆனதுபற்றி இதுவரை வைத்து வளர்ந்துள்ள மாங்களை, பாதுகாப்பதும் நமது கடமையாகும். சிறிதும் இறக்கமின்றி, மாங்களை அகாரணமாய் வெட்டி அழிப்பது பின்னால் துயரத்தைக் கொடுக்கும். மாம் வெட்டுமுன் நன்றாக யோசனை செய்து பார்த்து வெட்டவேண்டும். மாம் வெட்டும் பொழுதும், வெட்டுக்காயம் எளிதில் ஆறும்படி செய்யவேண்டும். அதை மூடுவதற்கு தார் அல்லது சுத்தமான களியும், பச்சைச்சாணியும், கலந்து பிசைந்து, காயத்தின் பேரில் இலைசாகப் பூசவேண்டும். அடிப்பட்டை உரிபடாமல் பாதுகாப்பது முறை. பட்டையை உறிக்கிற பழக்கம் ஒழிக்க வேண்டும்.

காலியாகவும், துப்புரவில்லாமலும், இருக்கிற இடங்களில், உபயோக முள்ள மாங்களை ஒன்று அல்லது இரண்டாவது வைத்து சிறந்த முறையில் பண்படுத்தி பலன் பெறவேண்டும். மா, முந்திரி, நாவல், பலா, எலுமிச்சை, மாதுளை, கொய்யா, விலா, சாத்துக்குடி, நார்த்தை முதலியவை சிறந்தவை யாகும்; வாகை, வேம்பு, பூவரசு, வேலா, புளி, இலுப்பை, ஆல் முதலியவை சாலைகளிலும், கறம்பு நிலங்களிலும் பயிரிடுவது நலம். இவைகளை உற்பத்தி செய்வதற்கு அதிக சிரமம் இல்லை.

ஆதலால் இப்போது இருக்கும், மாங்களைப் பாதுகாப்பதுடன், பொதுமக்கள் மாம் வைத்தல் அவசியம் என்கிற உணர்ச்சியை, தங்க

ளுடைய மக்களுக்கு உண்டாக்கி மேற்கண்ட வகையில் ஏராளமான மாங்களை உற்பத்தி செய்வதில் ஒவ்வொரு மனிதரும் ஈடுபடவேண்டியது கடமை என்பதை வற்புறுத்தவேண்டும்; மாங்களை வளர்ப்பதால் ஓர் இடத்திற்கு வேண்டிய முதன்மையான விவசாயத் தொழிலை நன்கு செய்யலாம்.

## கரும்பு சாகுபடி.

By G. Swaminatha Ayyar.

நம் ஸமஸ்தானத்தில் சாகுபடியாகும் முக்கிய பொருள்களில் கரும்பு ஒன்றாகும். கரும்பு இருவகைப்படும். ஒன்று தீனிக்கரும்பு, மற்றொன்று ஆலைக்கரும்பு. ஆலைக்கரும்பிலிருந்துதான் சர்க்கரை, வெல்லம் முதலியன தயார் செய்யப்படுகிறது.

கரும்புப் பயிருக்கு அதிக உஷ்ணமும், பருவமழையும் தேவை. இது சமார் 10 மாதப்பயிர். நிறம், பருமன், நீளம் கணுக்களில் அமைப்பு இவைகளைப் பொறுத்து கரும்பு பல வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டுக் கரும்பு அரக்கு நோய்க்கு இலக்காவதால், அன்னிய நாட்டுக் கரும்பு இப்பொழுது சில ஜில்லாக்களில் பயிரிடப்படுகிறது. உதாரணமாக ஜாவாக் கரும்பு உபயோகப்படுகிறது.

களிமண் பிரதேசம் கரும்பு சாகுபடிக்கு ஏற்றதல்ல. செம்மண் பிரதேசம் ஏற்றது. ஆனால் ஆரம்பத்தில் இம்மண்ணில் கரையான் உபத்திரவம் இருக்கும். மண் ராசியைப் பொருத்துத்தான் பலன் கிடைக்கும். சுண்ணாம்பு மண் பிரதேசம் கொஞ்சமும் பிரயோஜனப்படாது.

ஓரே வயலில் வருஷாவருஷம் கரும்பையே சாகுபடி செய்யக்கூடாது. கரும்பையும் நெல்லையும் மாற்றி மாற்றிப் பயிரிடுவதுதான் சிலாக்கியம்.

ஒரு தடவை அறுவடையானபிறகு நிலத்தை 10 அல்லது 12 தடவை உழவேண்டும். இதற்கு குறைந்தது 3 மாதம் பிடிக்கும். இந்த சமயத்தில் மாட்டு எரு, ஆட்டெரு இவைகளைப் போடவேண்டும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 20 முதல் 40 வண்டி எரு தேவையாகும். நல்ல எரு கிடைக்காத பக்கத்தில் ஆடுகளை கிடை வைப்பது சிலாக்கியம். பிறகு நிலத்தை வர்ப்புகளாகவும், பள்ளங்களாகவும் அமைக்கவேண்டும். பள்ளங்கள் 2½ அடி முதல் 3 அடி ஆழம் வரையில் இருக்கலாம். கணுக்களை பள்ளங்களில் நடவேண்டும். முதலில் வயலில் ஜலம் பாய்ச்சிவிட்டு, பிறகு நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 5,000 முதல் 6,000 கணுக்கள் வரை நடலாம்.

கணுக்கள் நட்ட 10 நாட்களுக்குள் முனைகள் உண்டாகின்றன. ஒரு மாதத்திற்குள் களக்கொட்டுக் கொத்து தேவை. மூன்றாம் மாதம், மண் வெட்டிக்கொத்து அவசியம். இந்த சமயத்தில் கடலைப் பிண்ணாக்கு உரம் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் கொளுஞ்சிக் கொழை அல்லது எருக்கலைக்கொழைகளைப் போடலாம்.

மழை காலங்களில் வயலில் தண்ணீர் தேங்காமல் வடிவதற்கு வேண்டிய வசதி செய்யப்படவேண்டும். (தொடரும்).

## கிராமப் புனருத்தாரணத் திட்டம்.

(யுத்தத்துக்கு பிந்தியது).

சென்ற 3 வருஷங்களாக கிராமப் புனருத்தாரணத் திட்டம் ஈ-தர்பாரவர்கள் ஆலோசனையிலிருந்துவந்தது. ஆனால் சந்தர்ப்பம் சரியில்லாதபடியால் இதற்கு முன்பு வேலை ஆரம்பிக்கப்படவில்லை. இப்பொழுது மழைமாரி பெய்து சமயம் ஏற்றதாகவிருக்கிறபடியால் இந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரலாமென்று தோன்றுகிறது.

இது சம்பந்தமாக ஸ்ரீ தேவநேசன் அவர்கள் எழுதி அனுப்பித்துள்ள திட்டத்தை அப்படியே ஈ-தர்பாரவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இந்த திட்டம் சம்பந்தமாக ஸ்ரீ தேவநேசனையே கௌரவ ஆலோசகராகக் களிகூர்ந்து நியமித்துமுள்ளார்கள். இந்த திட்டத்திற்கு வருஷாந்திரச் சிலவிற்காக ரூ. 5,000 ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் திருப்திகரமாக நடந்துவந்தால் 5 அல்லது 10 வருஷங்களுக்கு நடத்தலாம். அப்படியானால் தனித்தனி இடங்களில் அது அனுஷ்டிக்கப்படும்.

இத்திட்டம் சம்பந்தமாய் கௌரவ ஆலோசகர் அனுப்பியுள்ள அறிக்கை மூலம் தெரியவருவது என்னவெனில்:—

- (1) கத்திரி, தக்காளி, போன்ற காய்கறித் தோட்டங்களை கிராமத் தார்களே உற்பத்தி செய்தல்.
- (2) தேனீ வளர்த்தல்.
- (3) பல விருகங்களையும், தேனீக்களுக்குத் தகுந்த உணவளிக்கக் கூடிய புஷ்பச் செடிகளையும், உண்டாக்குதல்.
- (4) பருவ மழைக்கு முன்பு குறைந்தது 1 ஏக்கர் நிலத்தை உழுது பண்படுத்தி முசுக்கட்டைச் செடிப் போத்துக்களை அதில் வளர்த்தல்.

- (5) கோழி வளர்த்தல்.
- (6) நூல் நூற்றலும், தரி போடுதலும்.
- (7) கிராமத்தார்களுக்கு உபயோகப்படக்கூடிய புத்தகங்கள் கொண்ட வாசகசாலை ஏற்படுத்துதல்.
- (8) ஆரோக்கிய நிலையமும், குழந்தைகள் போஷணை நிலையமும்.
- (9) வெள்ளாடு வளர்த்தல்.
- (10) பனைமரங்களின் உபயோகம்.
- (11) கால்நடைகளின் தீவன உற்பத்தி.
- (12) மண்பாண்ட வேலைகள். (இவ்வேலைக்கு இப்பொழுது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் இடத்தின் பூசாரம் ஏற்றதாகயிருக்கிறது).

மேற்கண்ட திட்டத்தின் கீழ் திருமயம் தாலுகாவைச் சேர்ந்த மிரட்டுநிலைக் கிராமமானது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான வேலைகளை தணிக்கை செய்ய இரண்டு ஆர்கனைஸர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிரட்டுநிலை பூந்தோப்பில் ஒரு ஏக்கர் நிலம் முசுக்கட்டை செடி பயிரிட தயார் செய்யப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அவைகள் நடப்பட்டுமிருக்கின்றன. தாக்காலீகமாக பன்னிரண்டு தேனீக்கூண்டுகள் தயார் செய்ய ஏற்பாடாகியிருக்கிறது. அவைகள் வந்ததும் தேனீக்களை அவைகளிலடைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

### விளம்பரம்.

உணவுப்பொருள் நிலைமை சென்ற வருஷத்தைவிட எந்த விதத்திலும் திருப்திகரமாய் நேர்மைப்படாமலிருப்பதால் 15-10-47-ல் துவங்கும் நவராத்திரியில் வழக்கப்படி அன்னதானம் செய்வதும் அரிசிப்படி கொடுப்பதும் நிறுத்தப்பட்டிருக்கிறதென்றும் மேற்கண்ட காரணத்தால் நாளது ஸர்வஜித் வருஷம் நவராத்திரியில் விஜயதசமியன்று நடக்கும் வித்வத்சம்பாவணைக்கு வெளியூர் வாசிகளான சம்பாவணை பெறும் வித்வான்கள் தங்கள் பெயர்களைப் பதியவைத்துக் கொள்வதற்கும் சம்பாவணைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நேரில் ஆஜராகவேண்டியதில்லை யென்றும், அவரவர்களுக்கேற்பட்ட சம்பாவணைத்துகைகளை நவராத்திரி 9-வது பண்டிகைக்குள் பிரம்மபூநீ தானாதிகாரிக்குத் தபால் மூலம் சம்பாவணைத்துகை எவ்வளவென்றும், எந்த சாஸ்திரத்திற்கு என்றும் தெரிவித்துக்

கொண்டால் மணியார்டர்மூலம் அவரவர்கள் தெரிவிக்கும் விலாசத்திற்கு அனுப்பிவைக்கப்படுமென்றும் மேற்குறித்த தினத்திற்குள் தெரிவித்துக் கொள்ளாதவர்களுக்கு வித்வத் சம்பாவனை அனுப்பப்பட்டமாட்டாதென்றும், வித்வத்பரீக்ஷை இவ்வருஷம் நடைபெறுதென்றும் ஈ-தர்பார் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

## கெஜெட்டுச் செய்திகள்.

அரசியல் நிர்ணயசபை தேக்காண ஸமஸ்தானத் தொகுதிகளின் தேர்தல் விபரம்.

வோட்டுகள்.

மகா.ஈ-ஈ முனவல்லி	...	10.
,, அப்பா ஸாஹிப்	...	9.
,, M. H. குட்போல்	...	7.
,, V. பாலகிருஷ்ணன்	...	7
,, D. S. ஹனுமந்த ராவ்	...	3.

இவர்களில் ஈ-முனவல்லியே அதிகப்படியான வோட்டுகள் பெற்றிருக்கிறபடியால் அவரே வெற்றி பெற்றதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

\*

\*

\*

\*

இந்திய சாசுதியங்கள் பற்றி 1872-ம் ஆஸ்திய I-வது சட்டத்தின் 79-வது பிரிவுப் பிரகாரம் பரலாகாக்களுக்கு அனுப்பபெறும், தகுந்த சாசுதியங்களாக எடுத்துக் கொள்ளப்படும் தஸ்தாவேஜிகள், அடியில் கண்ட உத்தியோகஸ்தர்களால் சரியென்ற சர்டிபிகேட் பெற்றதாக யிருக்க வேண்டுமென்றும் அதற்காக அவர்களுக்கு மே. த. ராஜப்பிரதிநிதியால் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறதென்றும் ஈ.தர்பார் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

### உத்தியோகஸ்தர்கள்.

1. சீப்-மாஜிஸ்திரேட்.
2. உபரி சீப்-மாஜிஸ்திரேட்.
3. சீப்கோர்ட்டு ரிஜிஸ்தரார்.

\*

\*

\*

\*

மதராஸ், இந்திய மருந்துகள் சம்பந்தமாகப் போதிக்கப்படும் கல்லூரியில் மொத்தம் ஐம்பது இடங்களில் ஒரு இடம் ஒவ்வொரு வருஷமும் அக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில யோக்யதையுள்ள புதுக்கோட்டை

ஸ்மஸ்தான நபர் ஒருவருக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று மதராஸ் கவர்ன்மெண்டார் அறிவித்துள்ளார்கள்.

\*

\*

\*

நாளது நவம்பர் 29வது கூட இருக்கும் சட்டசபைக் கூட்டத்தில் அடியில்கண்ட மசோதாக்கள் சர்ச்சைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று இன்றுவரை வந்த விளம்பரங்களால் தெரிகிறது.

1. பொது ஜன உபயோகமுள்ள ஸ்தாபனங்களை ஸர்க்கார் வசப்படுத்திக் கொள்வதற்கான மசோதா.
2. லஞ்சத்தைத் தடுப்பதற்கான மசோதா.
3. பாயிலர்கள் சம்பந்தமான மசோதா.
4. மருந்துச் சரக்குகள் சம்பந்தமான மசோதா.
5. துன்மார்க்க வியாபாரத்தை ஒழிப்பதற்கான மசோதா.
6. பத்திரம் எழுத்தாளர்களின் லைசென்ஸுக்கான மசோதா.
7. தொழிலாளர் சங்கங்களைப் பற்றிய மசோதா.
8. பஞ்சாயத்து ரெகுலேஷன் (திருத்த) மசோதா.
9. கட்டட (குத்தகை வாடகை) கட்டுப்பாட்டு ரெகுலேஷன் (திருத்த) மசோதா.

\*

\*

\*

\*

சென்ற உலக மகாயுத்தத்தில் சேவை புரிந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவசப் படிப்பு போதிக்கப்படுவதைப் பற்றிய விதிகள் 1-10-47 ஸமஸ்தான கெஜெட்டு முதலாவது பாகத்தின் அனுபந்தத்தில் 236-ம் பக்கத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

\*

\*

\*

\*

சென்ற இதழில் ஸ்தாவர எண்ணெய்ப் பதார்த்தங்களின் கட்டுப்பாட்டு விதிகளின்படி பிரசுரிக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களின்படி மேற்படி விதிகளின் 3-வது பிரிவு ஸமஸ்தானம் முழுவதும் 1947-ம் (வரு) அக்டோபர் 1வது முதல் அமுலுக்கு வந்துவிட்டதென்று மேற்படி எண்ணெய் பதார்த்தங்களின் கண்ட்ரோலர் அறிவித்திருக்கிறார்கள். அவை

களைப் பற்றிய முழு விவரம் 1—10—47உ. ஸமஸ்தான கெஜெட்டு 3-ம் பாகம் 239-ம் பக்கத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

\*

\*

\*

\*

புதுக்கோட்டை (வா.) விடுமுறை நாட்கள் ரெகுலேஷன்படி மேற்படி விதிகள் 1—10—47உ முதல் பொன்னமாவதி யூனியன் எல்லைக்குள்ளும் அமுலுக்கு வரும் என்று கவர்ன்மெண்டார் அவர்கள் ஓர் விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார்கள்.

\*

\*

\*

\*

புதுக்கோட்டை கிராம பஞ்சாயத்து ரெகுலேஷன்படி அடியில்கண்ட பஞ்சாயத்து எல்லைக்குள் சந்தைகள் கூட்டவும் அவைகளைக் கட்டுப்படுத்தவும் அவைகள் சம்பந்தமான அலுவல்களைச் செய்யவும் அந்தந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு கவர்ன்மெண்டார் அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்.

1. ஆலங்குடி தாலுகா—ஆலங்குடி சந்தை—ஆலங்குடி கிராமப் பஞ்சாயத்து.
2. குளத்தூர் தாலுகா—கீரனூர் சந்தை—கீரனூர் கிராமப் பஞ்சாயத்து.  
,, விராலிமலை சந்தை—விராலிமலை கிராமப் பஞ்சாயத்து.
3. திருமயம் தாலுகா—ஏம்பல் சந்தை—ஏம்பல் கிராமப் பஞ்சாயத்து.  
,, கோனாபட்டு சந்தை—கோனாபட்டு கிராமப் பஞ்சாயத்து.  
,, கடியாபட்டி சந்தை—கடியாபட்டி கிராமப் பஞ்சாயத்து.

\*

\*

\*

\*

\*

டிபுடி சர்வேயர்கள் போதனா வகுப்பில் சேர விண்ணப்பித்துக் கொள்வதைப் பற்றிய ஓர் விளம்பரம் ஈ-திவான் பேஷ்காரவர்களால் 1—10—47உ ஸமஸ்தான கெஜெட்டில் மூன்றாம் பாகத்தில் 240-ம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

\*

\*

\*

\*

நாளது தசரா விடுமுறையில் பிரதம நீதிபதி, சீப் கோர்ட்டின் விடுமுறை நீதிபதியாக இருப்பார்களென்றும் அதைப் பற்றிய விவரமும் சீப் கோர்ட்டு ரிஜிஸ்தரார் அவர்களால் ஓர் விளம்பரத்தின் மூலம் 1—10—47உ ஸமஸ்தான கெஜெட்டில் 4-வது பாகத்தில் 51-ம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.



## சர்க்கா ஜெயந்தி.

அகில பாரத சர்க்கா சங்க காதி வஸ்திராலயத்தினுதரவில் சர்க்கா ஜெயந்திக் கொண்டாட்டத்தை யொட்டி புதுக்கோட்டை டவுன் ஹாலில் 26—9—47-ல் மந்திரி ஸ்ரீமான் V. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நூல் நூற்புப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் விபரமும் பரிசு பெற்றவர்களின் விபரமும் வருமாறு :—

### போட்டியில் கலந்து கொண்டவர்கள்.

ஹரி ஜனங்கள்	...	4.
ஷெட்டியூல் வகுப்பு ஆண்கள்	...	12.
இதர ஆண்கள்	...	31.
இதர பெண்கள்	...	8.

### பரிசு பெற்றவர்கள்.

வகுப்பு	பெயர்.	இருப்பிடம்.	ராட்டையின் பெயர்.	நூற்ற நூல்.	நூல் நி.
ஹரிஜனங்கள்.	கே. குருசாமி	டவுன்	பார்டோலி	121	11.
"	லாஜா	வேங்கிடக்குளம்	தக்ளி	80	7½.
"	செ. பாண்டியன்	"	"	67	12½.
"	யாகுப்	"	"	56	21.
ஷெட்டியூல் ஆண்.	வி. ரெங்கசாமி	"	பெட்டி	448	19½.
"	வி. வடிவேல்	"	தக்ளி	93	35.
இதர ஆண்கள்.	K. R. வாரியர்	டவுன்	கிசான்	600	21.
"	S. சாமிநாதன்	"	பெட்டி	533	16½.
இதர பெண்கள்.	ருக்மணி வாரியர்	"	கிசான்	457	18.
"	C. மைதிலி	"	"	339	11½.
இதரர்கள்.	S. S. ராஜகோபால்	"	தக்ளி	152	19.
"	P. செல்வராஜு	சேந்தாக்குடி	"	130	27.
பாலர்.	ரெ. திருவேங்கிடம்	வேங்கிடக்குளம்	கிசான்	331	17.

### விசேஷ பரிசுகள்.

10-வயது.	S. பேபி	டவுன்	கிசான்	137	10½.
"	S. S. கிருஷ்ணசாமி	"	தக்ளி	150	15.
9-வயது	மு. ஆறுமுகம்	"	"	63	23½.

## இந்தப்போட்டிப் பரிசுகளின் நன்கொடையாளர்கள்.

	ரூ.	அ.	ப.
மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அவர்கள் (ஹரிஜன— ஷெடியூல் வகுப்பார்களுக்கு).	200	0	0.
மகா-ஈ-ஈ V. R. B. R. சிங்கப்புவியார் அவர்கள் ...	30	0	0.
ஸ்ரீமான் V. ஷண்முகம் செட்டியார் அவர்கள்(மந்திரி).	30	0	0.
„ V. பாலகிருஷ்ணன் அவர்கள் (மந்திரி) ...	30	0	0.
„ G. S. ராமச்சந்திர சாஸ்திரிகள் அவர்கள்.	20	0	0.
„ R. ராஜகோபாலய்யர் அவர்கள் (ஜட்ஜி) ...	10	0	0.
ஸதர்ன் ரோட்வேஸ் லிமிடெட் ...	30	0	0.
டவுன் பாங்க் லிமிடெட் ...	30	0	0.

## கிராமச் செய்திகள்.

கிராமவாசிகள் முன்னேற்றங்கருதி திருமயம் தாலுகா, கீழப்பினையூர் வட்டம் பொது ஜனங்களால் 28—9—47உ பிற்பகல் 6-மணிக்கு வையாபுரிப்பட்டியில் ஓர் விவசாயிகள் சங்கம் ஸமஸ்தான மந்திரி ஈ-வெ. பாலகிருஷ்ணன் சேர்வைகாரர் அவர்களால் நிறுவப்பெற்றது.

அவ்வமயம் மந்திரி அவர்களால் மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அவர்களின் 28—9—47உ வெளியிடப்பட்ட பிரகடனம் விளக்கிக் கூறப்பட்டது. ஈ-மாணிக்கம் சேர்வை, ஈ-ராமஸாமி, ஈ-ஷண்முகநாதன், ஈ-சக்திவேல் பிள்ளை இவர்கள் விவசாயிகளின் ஐக்கியபத்திய நல்வாழ்வு பற்றி சொற்பொழிவாற்றினார்கள்.

மேற்படி மகாநாட்டில் மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அவர்களின் பொறுப்பாட்சிப் பிரகடனத்தை வரவேற்றும், தற்போதைய அரசியல் நிர்வாகத்தைப் போற்றியும் கிராம முன்னேற்ற சம்பந்தமான காரியங்களில் கவர்ன்மெண்டாரை கவனம் செலுத்தும்படி கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் மேற்படி சங்கக் காரியதரிசி அறிவிக்கின்றார்.

## கால் நடை தொத்து வியாதிகளில் முதன்மையானது.

(S. சின்னையா).

“Anthrax”.

அடைப்பான் அல்லது படுவன்.

இந்த நோய் ஆடு மாடுகளிலிருந்து மனிதனையும் பீடிக்குந் தன்மையுள்ளது. வெகு சீக்கிரத்தில் மரணத்தையுண்டாக்கும். ஆடு மாடுகள்

மேய்ந்து திரும்பி வீட்டுக்கு வருங்காலத்தில், வயிறு பொருமி (உப்புசம்) வீடு வந்து சேருமுன் இறக்கும். ஆடாக இருந்தால் கிராமங்களில், இதை கவனியாமல், தோலை உரித்து, மற்ற பதார்த்தங்களை உணவாக உபயோகித்து விடுகிறார்கள். தோலை உரிக்கும் சமயத்தில் விரல்களில் ஏதேனும் சொற்ப காயம்பட்டால் அதன் மூலம் ஆட்டின் இரத்தம் சம்பந்தப்பட்டு மனிதனுக்கு படுவன் புறப்பாடு என்று சொல்லப்படுகிற வியாதி பற்றுகிறது. இது நன்றாக கிராமங்களில் தெரிந்த சங்கதி. மாடாக இருந்தால் நவத்துவாரங்களின் வழியாக இரத்தம் கொட்டுவதுடன் வயிறும் உப்டும். இந்தச் சின்னங்கள் கண்டு செத்தவைகளை தோலை உரிக்காமல் பூமியில் புதைப்பது வியாதி பரவாமல் கட்டுபடுத்தும் வழிகளில் முக்கியமானது என்று **Village manual** என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி கிராம மக்கள் சற்றேனும் கவனிப்பதாக தெரியவில்லை. நானும் இதைப்பற்றி அநேக காலமாய் மக்களுக்கு எடுத்துக் கூறியும் பயன்பட்டதாக காணவில்லை. இனிமேலாவது, இவ்வியாதியின் தொத்தும் தன்மையை உணர்ந்து கிராமங்களில் தொழிலாளிகள் சுவந்திரம்போகிறது என்று கருதி அப்படிச் செய்யாவிடினும் இதர ஜனங்களின் நன்மையைக் கருதியாவது மேற்கூறிய விவரப்படி— **Village manual**—தாங்களே செய்வது இரண்டு வழிகளில் நன்மைகளை ஏற்படுத்துகின்றன. (1) மனிதர் சேதம் (2) ஆடு மாடுகள் சேதம் இவைகளை நீக்கி விடலாம். இந்த நோய் ஆடுகளைத்தான் பீடிக்கும் ஆனால் முக்கியமாய் மாடுகளையும் தாக்கும். இருந்தபோதிலும் அவ்வளவு அதிகமான சேதத்தை ஏற்படுத்தாது.

### சிகிச்சை.

சில மருத்துவர்கள் சூடன் (Camphor) சுமார் ஒரு பலம் வரையில் வெல்லம் அல்லது கருபட்டியுடன் கலந்து கொடுப்பது குணத்தைக் காட்டுவதாக கூறுகிறார்கள். எனினும் இந்த வியாதி சம்பந்தமாக கண்டுபிடித்திருக்கிற அணுப்பிரமாணமுள்ள கிருமியை (Microbe) விருத்தி செய்து (culture), அதை மறுமுறைகொண்டு, அதிலிருந்து அம்மைப்பால் என்று சொல்லக்கூடிய Vaccine ஒன்று தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதை சர்க்கார் செலவில் உபயோகித்து மற்ற பிராணிகளுக்கு வராமல் தடுத்துக் கொள்ளும் வழி ஒன்று. இவ்வியாதி கண்ட பிராணிகளுக்கு மருத்துவம் செய்வது மிக்க சிரமம். ஏனென்றால் தகவல் கிடைத்து கிராமத்துக்குப் போய் ஊசி மருந்து (Serum) குத்துவதற்குள் காரியம் மிஞ்சிப்போகும்.

(Serum) சீரம் என்று சொல்லக்கூடிய மற்றொரு மருந்தும் தயாரிக்கப்படுகிறது. மேற்கூறிய அணுக்கிருமிகளை உயிருடன் சேமித்து, மற்ற

பிராணி ஒன்றுக்கு ஊசி மூலம் இரத்தத்தில் சம்பந்தப்படுத்தி இந்த வியாதி உண்டாக்கி, கடுமையான நிலைமையிலிருக்கும் சமயத்தில் அந்தப் பிராணியின் இரத்தத்தை எடுத்து உரையவைத்து, கட்டியை நீக்கி ஜலபதார்த்தத்தை மட்டும் எடுத்து அத்துடன் சில திராவகங்கள் சேர்த்து (airtight) காற்று புகாமல் சீசாக்களில் அடைத்து குளிர்ச்சியான மின்சாரப் பெட்டிகளில் (Refrigerator) அடுக்கவைக்கப்படுகின்றன. தற்காலம் கோயம்புத்தூரில் மேற்கூறிய முறைகளின்படி அம்மைப்பால் முதலியவைகளுக்கு என்றே ஒரு வைத்தியசாலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் இதர தொத்து வியாதிகளுக்கும் அதற்கு தகுந்த பிரகாரம் (Vaccine & Serum) செய்து தயாராக இருக்கிறது. வேண்டும் காலத்தில் தந்தி மூலமாய் பெற்றுக் கொள்ளலாம்.

சமஸ்தானத்தில் அம்மை வைப்பது சர்க்கார் செலவில் சுமார் 25 வருஷமாக நடத்திக்கொண்டிருக்கிறோம். கிராமத்தார்கள் கால் நடை மருத்துவர்களுடன் ஒற்றுமைப்பட்டால் சேதத்தை கூடுமான வரையில் குறைக்கலாம்.

தொத்து வியாதி ஏதேனும் ஒன்று கிராமங்களில் தோன்றினால் உடனே வட்டம் மணியகாரரிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு ரிப்போர்ட்டு செய்யும்படிக்கும் அவர்கள் வராவிடில் அவர்களிருக்கும் முகாமுக்கு (Camp) சமாசாரம் தெரிவிக்கும் பொருட்டும் தாங்களும் சிரமம் எடுத்துக் கொண்டு ஒத்துழைக்கும் பக்கத்தில் சீக்கிரத்தில் தொத்து வியாதிகளை கண்டிக்கத்தக்க சலபமான வழியென்று கூறலாம். கிராமங்களில் சாதாரணமாக மந்தரித்து கட்டுகிற வழக்கத்துடன் தவளை என்று சொல்லும் பழக்கமும் காணலாம். ஆனால் அதைப்பற்றி நான் எதுவும் சொல்வது பொருத்தமன்று.

---

Published by the Publicity Officer, Pudukkottai State. Printed at the Sri Brihadamba  
State Press, Pudukkottai. All communications should be addressed  
to the Publicity Officer, Pudukkottai.